




தென்னாடு

செந்தமிழாகம சிவமடம். கொக்குவில். யாழ்ப்பாணம்.

www.thennadu.org

வள்ளவர் 4000 2051 வீறியமல் 4000 2051 மீஸம் நல்லோரை பங்குவிக் திங்கள் 15ம் நாள் (28.03.2021) நிறைமதி வெளியீடு +94 21 221 2739

மனி ஜயாவிள் கருப்புசை தினம்



நல்லை ஆதீனம் முதலாம் குருமகாசன்னி தானம் குருமணிஜயாவின் 40வது குருபூசை பங்குவித் திங்கள் வளர்பிறை தொண்மைப் பிறைநாள், ஆதிரை நாண்மீன் அன்று கொண்டாடப்பட்டது.

தீருண்மிப் யரவலிலும் ஒரு இலட்சம் சிவனடியார்கள் திருக்கூட்டத்துடன் அருள்மிகு திருக்கேதீச்சரநாதர் திருக்கோயில் மகாசிவனிரவு வழிபாடுகள்



அதிகரித்து வரும் தீருண்மிப் பரவலிலும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிவனடியார்கள் திருக்கூட்டத்துடன் அருள்மிகு கௌரியம்பாள் உடனுறை திருக்கேதீச்சரநாதர் திருக்கோயிலில் மகாசிவனிரவு வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

திருக்கேதீச்சரத் திருக்கோயில், சிவபூமியான இலங்கையின் வடபால், மன்னார் மாவட்டத்தில் மாந்தை மாதோட்டப் பகுதியில், பாலாவி புண்ணிய திருக்குளத்தை தன்னகத்தே கொண்டு அமையப்பெற்றுள்ளது. கேது தன்னைப் பற்றிய பாவவினைகள் நீங்குவதற்காக பாலாவியில் நீராடி, கழுவாய் வழிபாடுகள் செய்து பாவவினைகளை நீங்கப்பெற்று முத்தி பெற்றதனால், இத்திருக்கோயில் “கேது ஈச்சரம்” - கேதீச்சரம் எனப் பெயர் பெற்றது. இலங்கை வேந்தனான் இராவணன் மற்றும் அவர் தம் துணைவியான மண்டோதரியும் மெய்யன்புடன் வழிபாட்ட அற்புத்திருவிடம் இதுவாகும்.

பாவங்களை மற்றும் வினைகளை அழிக்க விரும்பும் அடியார்கள், மூழ்கி எழுகின்ற பாலாவியின் கரைமேல் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு திருக்கேதீச்சரநாதரைப் பணிந்து, தமிழ் ஞானசம்பந்தர் தந்த பதிக்கத்தினை பாடினால் பரக்கி அடையாலம் என்று திருக்கடைக்காப்பில் அவரே குறிப்பிடுகிறார். மாடு எலாம் மனமுரசு எனக் கடவினது ஒனி கவர் மாதோட்டத்து ஷடல் ஏறு உடை அன்னை கேதீச்சரத்து அடைகளை அணி காழி நாடு உளார்க்க கை நானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலைப் பாடல் கூடியின் பாடுமீன், யக்தர்காள்! பரகதி பெறல் ஒமே - தமிழ் ஞானசம்பந்தர்

முவரன் ரூவரன் முக்கன்னுடை முர்த்தி

மாலின்களி தூங்கும்பாயில் மாதோட்ட நன்னகரில்

பாவம்வினை அறுப்பார்ப்பில் பாலாவியின் கரைமேல்

தேவன் எனை ஆள்வான் திருக்கேதீச்சரத்தானே - சுந்தரர் தேவாரம்

குறிப்பாக இத்தலத்தில் சிவனிரவு விரத நாளில் மெய்யன்போடு வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவனவற்றை அனைத்தையும் கேதீச்சரப்பெருமான் வழங்குவார். மகாசிவனிரவு தினம் இத்திருக்கேதீச்சரத் திருத்தலத்தில் மிகவும் சிறப்பான ஒரு விரத நாளாக நடைமுறையில் உள்ளது. அத்தருணத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து வரும் அடியவர்கள் பத்தியுடன் பாலாவி புண்ணிய திருக்குளத்தில் நீராடி, புனிதநீரை எடுத்து வந்து தங்களின் கரங்களினாலேயே மகாவின்கப்பெருமானுக்கு நீராட்டுச் செய்து தங்களுடு வேண்டுதல்களை நிறைவேற்றுவதும், நான்கு சாமப்புசைகளில் கலந்து கொள்வதும் சிறப்பான நிகழ்வாகும். (08ஞம் பக்கம் பார்க்க)



அருள்மிகு அன்னபூரணி உடலூறை சோற்றுந்துறைநாதர் திருக்கோயில் யங்குனி உத்தரத் திருவிழா ஆரம்யம்

சோற்றுத்துறைநாதர் திருக்கோயில் வருடாந்த பங்குனி உத்தரத் திருவிழா கடந்த பங்குனித் திங்கள் வளர்பிறை தொண்மைப் பிறைநாள், ஆதிரை நாண்மீன் அன்று கொண்டாடப்பட்டது.

(08ஞம் பக்கம் பார்க்க)




இளவேனில் சித்திரையே துமிழர் வருப்பிறப்பு நீழுறை கீழுறை வருப்பிறப்பு 14 அநுகாலை 1.39 மணி

இளவேனில் சித்திரையே பண்டைத்தமி மூர் வருடப்பிறப்பு ஆகும். இம்முறை கீழுறை (பிலவ) ஆண்டு சித்திரை முதல்நாள் அதாவது 13ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை இந்திய நேரப்படி பின்னிரவ 1.39 (14-04-2021 அதிகாலை 1.39 மணி) மனிக்குப் பிறக்கிறது. இது சித்திரைத் திங்கள் வளர்பிறை இருமைப் பிறைநாளும் (துதியை) அடுப்பு நாண்மீன் (பரணி நட்சத்திரம்) இரண்டாம் பாதமும் கூடிய நன்னாளாகும்.



தமிழர்களின் பருவ காலங்களில் இளவேனில் காலம் “வசந்த காலம்” குரியன் தனது சுற்றுப் பாதையில் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை தொடங்கும் காலமாகும். கதிரவனின் ஆரம்ப நாழிகை முதல் நாளே, தமிழ்ப் பதிக்குத்தான்டாக கொண்டாடப்படுகிறது. சித்திரைத் திங்களே பழந்தமிழரின் புத்தாண்டு என்பதை நெடுநல்வாடை சிறப்பாக எடுத்துரைக்கிறது. “தின்னிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணுரபு திரிதரும் வீங்கு செலல் மண்டலம்” என விளக்கியுள்ளார் நக்கீரர் அவர்கள். இங்கு ஆடு தலையாக என்பது, மேழும் தான் ஓரையில் முதலாவது மற்றும் தலையானது. அதுவே ஆண்டின் பிறப்பாகும் என்பதாகும். (05ஞம் பக்கம் பார்க்க)

தென்னாடு மகாசிவனிரவு ஜம்புதநாதர் திருக்கோலம்



முதற் சாமத்தில் ஜம்புதநாதர்

வெண்டாம் சாமத்தில் ஜம்புதநாதர்

முஹம்ச சாமத்தில் ஜம்புதநாதர்

நாங்காம் சாமத்தில் ஜம்புதநாதர்

அம்பலத்தாசனுக்கு அதிசய மீன் அளித்த அதிபத்தர்

சிவக்திரு
ச.நிதிந்தன்

தனி முதல்வன் சிவனென்ற உணர்வும் அவ் வனர் வி ஸ் வழிநி கழுஞ் சிவத்தொண்டும், பூர்வ புண்ணியப் பேராக மனமாக நீங்கி மெய்யுணர்வு தலைப்படும் வாய்ப்பு யாவர்க்கும் பொதுவாம். அதற்கேற்ப அவரவர் கனம் விதிப்படி அவர்களுக்குச் சிவலோகப் பெருவாழ்வு அளிக்கும் நோக்கில் குலமரபு, தொழில் மரபுகளை விதிப்பதுஞ் சிவனே. அவருடன் நின்று அவரவர் பரிபக்குவத்திற்கேற்ப அவரவர்க்குத் தோன்றியுந் தோன்றாமலுஞ் செயற்படுத்திக் கொண்டிருப்பதுஞ் சிவனே! வேறு வேறு குலங்களில் பிறந்தாலும் ஒருவருக்கு மெய்யுணர்வு தலைப்பட்டுச் சிவனுணர்வு கொண்டு சிவத்தொண்டு நிகழ்த்தக் குலம் ஒரு தடையல்ல என்பது சிவஞான உண்மையாகும்.

தத்தமது குல, தொழில் மரபுகளுக்கேற்பச் சிவாலய சேவைக்குக் கோரோசனை, பேரிசை தருதல், சிவனடியார்க்குத் திருவோடு தருதல் சிவனடியார்க்குத் துணி வெளுத்துவதுல், சிவன் புகழை யாழிலமைத்து வாசித்தல் போன்ற சிவதொண்டு களாற்றிப் பேரின்பப் பெருவாழ்வு பெற்ற திருநாளைப் போவார், திருநீலகண்டர், திருகுறிப்புத் தொண்டர், திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார் அவர்களில் சிலராவர்.

பரத குலத்தில் பிறந்து மீன் பிடித்தலினாராகச் சிவத்தொண்டுக்கு வகையொன்று கண்ட அதிபத்தரின் விவேகம் மகத்தானது.

சோழ நாட்டிலே உள்ள கடற்கரை நகரம் நாகப்பட்டினம்.



அங்கே நுளைப்பாடி என்ற கிராமத்திலே, மீன் பிடிக்கும் பரதவர் குலத்திலே பிறந்தவர் அதிபத்த நாயனார். மீனவர் தலைவரான அதிபத்தர், சிவபக்தியில் சிறந்தவர். தினமும் அவர் பிடிக்கும் மீன்களில் மிகச் சிறந்த மீனை "இது நட்டமாடிய நம்பருக்கு" என்று கடலிலேயே மீன்டும் விட்டு விடுவார்.

ஆரம்ப நாட்களில் அவருக்கு நிறைய மீன்கள் கிடைத்தன. அவற்றைக் கொண்டு, அவர் செல்வ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அடியவர்களைச் சோதிப்பதையே தன் வழக்கமாகக் கொண்ட நித்தன் அதிபத்தரையும் சோதிக்கத் திருவளம் கொண்டார்.

மீன் விற்றுப் பிழைப்பு நடத்தும் அவருக்கு மீன் கிடைக்காதால் மிகவும் வறுமையின் பிடியில் அகப்பட்டார். பல நாள் தொடர்ந்து ஒரேயொரு மீன் மட்டும் அவர் வலையில் படுவதாயிற்று. அதையும் பக்தி பூர்வமாகச் சிவனுக்கென்றே கடலில் மீள விடுவார். இதனால் தம் இனத்தவருடன் தாழும் பசி பட்டினியால் தளர்ந்து வாடும் நிலையெய்தியபோதும் தம் தொண்டில் இருந்து சிறிதும்

தளரவில்லை.

ஒரு நாள் மீன் பிடிக்கச் சென்றார். அன்று ஒரேயொரு மீன் மட்டும் அகப்பட்டது. அந்த மீன் அவயங்களெல்லாம் ஒன்பது இரத்தினங்களாலமைந்த பொன் மீனாகும். அவருடன் மீன்பிடிக்க வந்தவர்கள் "உன்னுடைய தரித்திர நிலைக்குத் தீர்வ வந்துவிட்டது" என்று மகிழ்ச்சியில் தினைத்தனர். பேராணந்தமுற்ற அதிபத்தர் அவ்வதிசய மீனையும் "சென்று சேர்க சிவன்கழற்கே" என்று மீன்டும் கடலிலேயே விட்டார். அனைவரும் திகைத்தனர்! "என்ன இப்படிச் செய்து விட்டாரே?!" என்று அங்கலாய்த்தனர். திகைப்புடன் அவரை நோக்கினர்.

பிற அடியவர்கள் அதிபத்தரின் பத்தியை வியந்து ஏங்க, சிவபெருமான் இடபாருடாய்த் தோன்றி அவருக்குச் சிவபுரப் பெருவாழ்வு தந்தருளினார்.

மறத்தொழிலாம் வலைத்தொழிலுள்ளும் சிவத் தொழிலைச் சீலமுடன் விளக்கிய அதிபத்தருக்கு அருள் பாலித்த திருத்தலம் நாகபட்டினத்திலுள்ள கடல்நாகைக் காரோணத்தார் கோயிலாகும்.



"தீயினும் வெய்யன் புனிவினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறிவார் கிள்ளை சேயினும் நல்லன் ஆனியன் நல் அன்பர்க்கு தாயினும் நல்லன் தாழ்க்கடையோனே"

திருமந்திரம் எனும் பெரும் நூலினை அருளிச் சென்ற மூலச்சித்தன் மேல்வருமாறு ஈசனைப் பாடிச் செல்கின்றார். தென்னாடு உடைய ஈசன் வெப்பத்தை உதிர்க்கின்ற தீயினை விட வெய்யானாம் அதே ஈசன் குளிர்ந்த தண்ணீரை விட குளிர்மை பொருந்தியவனாம். இவ்வாறு ஈசனை புற இயல்பினை வர்ணித்து விட்டு மூலச்சித்தன் அக இயல்பினை பறைசாற்றுகின்றான். அந்த ஈசனானவன் குழந்தையிலும் நல்லவனாம். அருகிலேயே இருப்பவனாம் என்று கூறிவிட்டு ஒருவருத்தையை உதிர்த்துச் செல்லுகின்றார். அது யாதெனில் தாயினும் நல்லன். அதாவது ஈசன் தன்னை நாடி அன்ப செலுத்துவோர் மேல் தாயை விட கருணை புரிவானாம். அந்த ஒரு பாடவின் இறுதியில் ஈசன் தாயினை வென்றுவிட்டான். தாய்மை எனப்படுவது உலகின் பெருங்குணங்களில் ஒன்று. ஓரறிவுமதல் ஆற்றிவு வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான குணம் என்றால் அது தாய்மை தான். அன்பெனும் உணர்வின் ஆரம்ப உறவு தாய் இதனைக் கீழ்வரும் மந்திரப்பாடவில் ஆணையிட்டுச் செல்கின்றார் முதுச்சித்தர்.

"அன்பும் சிவமும் இரண்டென்ப் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"

அன்பு எனும் ஒரு வார்த்தையில் தான் உறவு முதற்கொண்டு உலகம் வரை இயங்குகிறது. அன்பினை ஒரு பிணைச்சல் சங்கிலி என்றும் இயம்பலாம். அன்பின் அடிப்படை உறவு தாய். எந்தவொரு உயிரிக்கும் முதன் முதலில் தாய் மூலமே அன்பு கிடைத்தது. உறவுகளில் தாய் எவ்வாறு அடிப்படையானதோ அதுபோல் குணங்களில் அன்பு இன்றியமையாதது. அன்பின் முதிர்ச்சி அடைந்த நிலைதான் பத்தி. தன் சார்ந்தவற்றின் மீது வைப்பதற்குப் பெயர் அன்பு. ஒரு தாய் சேயிடமோ அல்லது ஒரு சேய் தாயிடமோ அல்லது காதலன் காதலியிடமோ வைப்பதற்கு பெயர் அன்பு. தனக்கு நெருக்கம் இல்லாத ஆனால் உயர்ந்த ஒன்றின் மீது வைப்பது பத்தி. அது இறைவனாகட்டும், ஆசானாகட்டும், தாய் நாடாகட்டும், தாய்மொழியாகட்டும். இந்த பத்தியின் முதிர்ச்சியடைந்த நிலையினை அருள் என்று

தூயிர் சிறந்த நியாவான நீநுவை

சிறப்பிப்பாட்கள். உனக்கு தெரிந்ததோ, தெரியாததோ, அறிந்ததோ, அறியாததோ, அறியாற்றுகின்றான். அந்த மீதும் வைப்பதற்குப் பெயர் அருள் எனப் பறைசாற்றலாம். செல்லும் வழியில் ஒரு எறுமெப் வருகின்றது எனின் அதைக்காலால் மிதிக்காது காலைத் தள்ளி வைத்தால் அதன் பெயரும் அருள் தான். இங்கு அன்பும், அருளும் தாயையும் இறைவனையும் பிரிக்கின்றன. ஒரு காரணத்திற்காக செலுத்துவது அன்பு, அதனால் தாய்மையில் வைப்பதற்கு காதல் அலைகள் என்றே தெளியலாம். அந்தளவிற்கு தாய்மை கலந்த உணர்ச்சிகளை இறைவன் மீது அடுக்குகளாக அடுக்கி புகழ்ந்து செல்லுகின்றார் மாணிக்கவாசகர். இவ்வாறு தாயினும் நல்ல தலைவனாக எடுத்தியம்பிய மாணிக்கவாசகர் ஒரு கட்டத்தில் தாய், தந்தை போன்ற பந்தங்களை அறுத்தெறிந்து ஆடுகின்றார். ஈசன் என்று பாடி மொத்த உணர்ச்சிகளையும் கொட்டித் தீர்க்கின்றார்.

சிவக்திரு
யாழுவன்
சிவவேதன்

தான்கு அதீந்து செல்லுத்தையை காதல் அலைகள் என்றே தெளியலாம். அந்தளவிற்கு தாய்மை கலந்த உணர்ச்சிகளை இறைவன் மீது அடுக்குகளாக அடுக்கி புகழ்ந்து செல்லுகின்றார் மாணிக்கவாசகர். இவ்வாறு தாயினும் நல்ல தலைவனாக எடுத்தியம்பிய மாணிக்கவாசகர் ஒரு கட்டத்தில் தாய், தந்தை போன்ற பந்தங்களை அறுத்தெறிந்து ஆடுகின்றார். ஈசன் என்று பாடி மொத்த உணர்ச்சிகளையும் கொட்டித் தீர்க்கின்றார்.

ஏந்தை எம்தாய் சுற்றும் மற்றும் எல்லாம் என்னுடைய பந்தம் அறுத்து என்ன ஆன்டுகொண்ட பாஸ்டிரான்

பதி, பசு, பாசம் என்று முப்பொருட்களைப் பற்றி பேசிச் செல்கின்றது சைவசித்தாந்தம். அந்தப் பொருட்களின் ஒழுங்கு முறையில் மேற்பாடலை தெளித்துச் செல்கின்றார் மாணிக்கவாசகர். தாய், தந்தை, மனையாள், மக்கள், சுற்றும், உறவுகள் என நிறைந்த இந்த உலகில் இறுதிவரை வரப்போவது இறைவன் மட்டும் தான். இந்தவட்டன், வீடு வரை மனைவியும், உறவுகளும் இருப்பார். வீதி வரை மனைவி வருவார். சுடுகாடுவரை பிள்ளை வரும் ஆனால் ஆனால் இறு

ஈசனைத் தேழிய தென்னாட்டுப் பயணம்- அருள்மிகு மங்கையற்கரசி உடனுறை வேதபூர்ச்சுவரர் திருக்கோயில் - திருவேதிநுழி

தேவாரப் பாடல்பெற்ற காவிரித் தென்கரை சிவபுரங்களில் பதினான்காவது திருக்கோயில்



அமைவிடம் : (தஞ்சாவூர் மாவட்டம் - தமிழ்நாடு)

திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் திருக்கண்டியூர் வந்து அங்கிருந்து வேரிசிங்கன் பேட்டை வழியாக தென்கிழக்கே 4 கி.மீ. தொலைவில் திருவேதிகுடி திருக்கோயில் அமைந்துள்ளது. திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற தலமும் அருகில் இருக்கிறது. வேதி - பிரமன். பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்று பெயர் பெற்றது. வேதம் வழிபட்டதாகவும் கூறுவர். “விமுதிகுடி” என்பது மருவி “வேதிகுடி” ஆயிற்று என்பர் ஒருசாரார். சுவாமி வாழைமருவில் உற்பத்தியானதால் “வாழைமரு நாதர்” என்றும் அழைக்கப்படுகிறார். முதலாம் ஆதித்த சோழன் காலக்கோயிலான இக்கோயிலின் கல்வெட்டில், சுவாமி “வேதிகுடி மகாதேவர்” என்றும், “பரகேசரி சதுரவேதி மங்கலத்து மகாதேவர்” என்றும் குறிக்கப்படுகிறார். திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் நான்காவதாக போற்றப்படுகிறது.

கிரைவன் திருப்பெயர் : வேதபூர்ச்சுவர், வாழைமருநாதர்

கிரைவியார் திருப்பெயர் : மங்கையற்கரசி

கோவில் மரும் : வீல்வம்

திருக்களம் : வேத தீர்த்தம், வைத தீர்த்தம்

பாயாலை : திருநாவக்கரசர், திருநாளசம்பந்தர்

தலத்தின் மீது சம்பந்தர், நாவக்கரசரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்கள்.

திருநாளசம்பந்தர்

நீறுவரி யாபூரவா டாகமமன வென்பு நிரை பூண்ப ரிடபம்
ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்த விடமாம்
தாறுவரி பூகமலி வாழைவிரா நாறவினை வாளன மடுவில்
வேறுபிரி யாதுவினை யாடவள மாரு(ம)வயல் வேதி குழை.

திருநாவக்கரசர்

கையது காலைரி நாகங் கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன்
செய்யினி சீல மனங்கம முந்திரு வேதிகுழி
ஜயனை யாரா வழுதினை நாமதைந் தாடுதுமே.

தலத்தின் மகிமைகள், (திருமணத் தடைகள் நீங்கும் தலம்)


திருமணத்தில் தடை
உள்ளவர்கள் இத்தலம் வந்து
இறைவைனையும், அம்மனை
யும் வழிபட்டு, சம்பந்தரின்
பதிகத்தை விடிடில் அமர்ந்து
காலை, மாலை விடாது
படித்து வந்தால் விரைவில்
திருமணம் நடக்கும் என்
பது நம்பிக்கை. இத்தல
இறைவன் சுயம்பு மூர்த்தி
யாக அருள்பாலிக்கிறார். சிவ
னின் வைது புறம் அம்மன்
இணைந்துள்ள அர்த்த
நாரீசுவர் கோலம் இங்கு
வித்தியாசமாக உள்ளது.
இது பெண்களுக்கு மிகவும்
முக்கியத்துவம் அளிக்கும்
வகையில் உள்ளது.

(11ஆம் பக்கம் பார்க்க)



திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கப் பாடவேண்டிய திருவேதிகுழப் பதிகம்

நீண்ட நாளாக திருமணமாகாமல், திருமணத் தடைகள், இடையூறுகள், இழுபறிகள் நிலவிவந்தால் தஞ்சாவூர் வேதிகுடியில் இருக்கும் மங்கையற்கரசி அம்பாளூடனுறை வேதிகுடி வேதபூர்ச்சுவரப் பெரு மானை மனதிலே நினைந்து உளமுருகி திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச்செய்த முன்றாம் திருமறை (பதிகம் 3-78, திருவேதிகுடி) “நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு” என்ற பதிகத்தினை, காலை மாலை இருவேளையும் வேதிகுடி அரசின் திருவடியை நீள நினைந்து, உளமுருகி மெய்யன் போடு பாடுவது திருமணத்தடைகளை தகர்க்கும். உரியவர் பாடினால் இன்னும் சிறப்பாகும் இப்படி இயலாதவர்களுக்கு அவர்கள் பொருட்டு பெற நோரோ, உறவினர்களோ பாடுதலும் பலன்தரும்.



திருவேதிகுழப் பாடவேண்டிய வேதபூர்ச்சுவர்

**கிரைவன் : வேதபூர்ச்சுவர் கிரைவி : மங்கையற்கரசி
பண் : சாதாரி ரொகம் : பந்துவராளி**

- (1) நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு என்புநிரை பூண்பர் தீபம் ஏறுவர் யாவரும் கிரைஞ்சுக் கழல் கூதியர் கிருந்த தீபமாம் தாறுவரி பூகமலி வாழை விரை நாற கிமை வாளன மடுவில் வேறுபிரியானு விளையாட வளம் கூரும் வயல் வேதிகுழையே
- (2) சொற்பிரிவு கிரைஞ்சு பாடு நடப் பூடுவேர் தொல் பூகண உரிவை மற்பு புயத்து கினிது மேவைர் எங்நாளும் வளர் வானவர் தொழுத் துற்புவரிய நஞ்சு அழுதமாக முன்னியின்றவர் யென்ற தொகுசீர் வெற்புவரையன் மங்கைலூரு பங்கரநகர் என்பர்திரு வேதிகுழையே
- (3) போழும்மதி பூண்றாவு கொன்றை மலர் துற்றுச்சடை வென்றி புக்கேமல் வாழும்நநி தாழும் அருளாளர் கிருள் கூர்மிடற்ற மாதர் கிமையோர் சூழும்ரொளாளர் திருமார்பில் விரிநூலர் வரிதோவர் உடைமேல் வேழுரி போர்வையினர் மேவுபதி என்பர்திரு வேதிகுழையே
- (4) காட்கரி காலர்களல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் தோட்டி தெரி கீஸர்சரி கோவணவர் ஆவனவர் தொல்லை நகர்தான் பாடல் உடையார்கள் அழியார்கள் மலரோடு புனல் கொண்டு பனிவார் வேடம் ஒளி ஆனபொடு புசிசீச மேவுதிரு வேதிகுழையே
- (5) சொக்கர் துணை மிக் கூவி உக்க அற முனிந்து தொழு குவர் மகிழுத் தக்க அருள் பக்கம் உற கைத்த அரனார் கினிது தங்கும் நகர்தான் கொக்கு அராவும் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வர்வு வன்டு கைசு குலாம் மிக்க அமரர் மெச்சி கினிது அச்சும் பெர் போக நல்கு வேதிகுழையே
- (6) செய்யதிரு மேனிமிசை வென்பொடு அனிந்து கருமான் உரிவை போர்த்து ஜயம் கூடும் என்று மடமங்கை யொடு அகம் திரியும் அன்னை தீபமாம் கையை விலை மாறிமதும் ஏறுபடும் மிக்கி கழிவு கிரைவகையர் வெய்ய மொழி தண்புவருக்கு உரை செயாத அவர் வேதிகுழையே
- (7) உன்னி கிரு போதும் அடு பேனும் அழியார் தம் பெர் ஒல்கு அருளித் துன்னி ஒரு நால்வருடன் ஒல் நிழல் கூந்து துணைவன் தன் தீபமாம் கன்னிய ரோடு ஆடவர்கள் மாமனம் விரும்பி ஒரு மங்கலம் கை மின்யைலும் நுன்கிடை நல் மங்கையர் யெற்றுபடி வேதிகுழையே
- (8) உரக்கரம் நெருப்பு ஏழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முத்தோள் அரக்களை அடர்த்தவன் கிசக்கு கினிது நல்கி அருள் அங்களைன் பெம் முருக்கு கூடும் மடக்கொடி மடந்தையாரும் ஆடவரும் மொய்த்த கலைவைகரக்குழல் மிக்க கமழு வின்னி கிசை உலைவுதிரு வேதிகுழையே
- (9) புவின்மிசை அந்தனையொடு ஆழிபொலி அங்கையனும் நேட ஏறியாய்த் தேவையில் அல்லவர் கீனி யாவர்கள் நின்று திகழ்கின்றவர் தீப் பாவலர்கள் ஓசை யைல் கேள்வினது ஆறாத கொடையாளர் பயில்வாம் மேவு அரிய செல்வம்நெடு மாடம்வளர் வீதி நிகழ் வேதிகுழையே
- (10) வஞ்சளமைர் கேரர் மதிகேபர் தம்மனத்து அறிவிலைவர் மொழி தங்சம் என என்றும் உன்றாத அழியார் கருது சைவன் தீபமாம் அங்குபலன் வென்று அறுவகைப் பொருள் தெரிந்து எழுகைச்சுக் கிளவியால் வெங்சினம் ஓழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திருவேதிகுழையே
- (11) கந்தம்மலி தண்பொழில் நல்மாபம் கைட காழி வளர் ஞானம் உறர்சம் பந்தன்மலி செந்தமயிழின் மாலைகொடு வேதிகுழப் பூதி கழலே சிந்தைசைய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி கீழமையோர் அந்தஉலகு எய்தி அரசாளும் அதுவே சுரதம் கூடனை நமதே - திருக்கடக் காப்பு

திருவேதிகுழப் பாடவேண்டியகள் :

திருமணத் தடைகள் நீங்கி இனிதே திருமணம் நடைபெற்றவர்கள் இயலு மாயின் திருவேதிகுடி சென்று வேதபூர்ச்சுவர் மற்றும் மங்கையற்கரசி அம்மனை வழிபட்டு வாழிவாங்கு வாழ எல்லாமவல்ல திருவருள் கைகூட்டடும்.



சிவத்திரு. சிவ செந்தமிழாதன்,
தலைவர் - சைவ மாணவர் சபை,
(பதிவு-HA/4/JA/343)

0715588737, aathan@thennadu.org



எங்கே போகிறது, எமது வழிபாடு?

சிவனோபாக்கும் தெய்வம் தேழனும் ஒல்கை அவனோடு ஓப்பார் இங்கு யாவரும் ஒல்கை புவனம் கடந்தன்று பொன்சொளி மின்னும்

தவனச் சட்டமுறை தாமரையானே - திருமந்திரம்

நீண்ட நெடிய வரலாறும், உலகின் தலை சிறந்த பண்பாடும் கொண்டு முகிழ்து தமிழ் குதிகள், காலம் காலமாகத் தம்மை பத்தி நெறியில் இணைத்து, ஆனங்ம ஈடுப்பத்தையும், மறுமை வாழ்வின் நிலைபேற்றையும் அடையத் தம்மையும் தம் அடுத்த தலை முறையையும் தயார் செய்தே வந்துள்ளனர். எந்த எதிர்ப்புக்கள் தடை செய்த போதும், அவற்றைத் தகர்த்து சைவ வழியிலும் சிவ நெறியிலும் தம்மை ஈடுபடுத்தி மகிழ்ந்தனர். சமணமும் பெளத்தமும் தம்மால் இயன்றளவும் முயற்சித்தும் சிவ நெறியை தழுவியவர்களை தம்பால் ஸ்ர்க்க முடியாதே போனது. இந்த வரலாற்று உண்மையைக் கூறி நிமிரும் எமக்குள் இன்று சில நெருடல்கள் தோன்றியிருப்பதை கண்ணாடாகவே காண்கின்றோம்!

“விந்திய மலைக்கு கீழே, தென்னகம் எங்கும் சைவம் சிவனால் தோற்றுவிக்கப்பட்டு, சிறப்புறச் செழித்தது” என்று காரணாகமம் பதிவு செய்கின்றது. இந்தப் பெருந் சமயத்தை தம் கருத்தியல்களால், மறைத்து, ‘இந்து’ என்ற போர்வையால் முடிய சிலர் இன்று மேற்கொள்ளும் சில வழிபாடுகளும், அதன்பால் கவரப்படும் மக்களும் அறியாமையால் அவதியறுகின்றனர் எனலாம். மனிதராய் பிரந்தவர்கள் வழிகாட்டிகளாகலாம். ஆனால் கடவுள் நிலையை பெற முடியாது, அவர்களை வழிபடும் முறைகள் வேறு இருக்கின்றன என்பதை அறியாமல், சிவ வழிபாட்டுக்கு ஒப்பான, பெருந்திருவிழாக்களுடன் கூடிய வழிபாட்டு நடைமுறைகளை “பாபா” என்று வழங்கும் சிலருக்கு மேற்கொள்வதன் பிரதிபலிப்புக்கள் நாட்டுக்கு நன்மை தராது என்பதை நாம் அறிய வேண்டும்!

சிவபூமி என்று திருமூலர் சிறப்பித்த, சைவ சித்தாந்திகளும், நிதமும் சிவனைத் தொட்டு பூசை செய்யும் சிவாச்சாரியர்களும் நிறைந்த நமது மண்ணில் அவ்வாறு இடம் பெறுவதைக் கண்டு “காலத்தின் கோலம்” என்று கடத்து செல்ல முடியாது!

மனிதர்களை தெய்வமாக்கி வழிபடும் நடத்துறைக்களையும் அவர்களுக்கான தனியான பூசை முறைகளும் எமது சமய நெறியில் உண்டு! சித்தர் வழிபாடும், தென்புலத்தார் வழிபாடும் அத்தகையனவே! இந்த மண்ணில் நம்மோடு வாழ்ந்த ஏராளம் சித்தர்களின் சமாதிகள் புறர் மண்டிக்கிடக்கிறன! சிவனோடு கலந்த எம் நூயன்மார்களின் வரலாறு இளைய பிள்ளைகளுக்கு தெரியாமல், புத்தகங்களாகவே கிடக்கிறது! அவற்றை வெளிக்கொண்றவும், வழிபாவும் துணை செய்வார் யாருமில்லை! ஆனால் வெளிக் கவச்சிகளைக் கண்டு மயக்கமுற்று, சில மாறுபாடான வழிபாடுகளை கைவத் தமிழர்கள் மேற்கொள்வது கவலை தருகின்றது!

காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்த சிவத்தை வணாவ்காது சர்ச்சைகளுக்கும், வழக்குகளுக்கும் தம்மை நிலைப்படுத்திய “சாமியார்களை” வழிபடுவது எவ்வளவு பெரிய மூத்தனம்? தம்மைத் தாமே அவதாரங்களாக அறிவிக்கும் போலிகளை நம்பியும், அவர்களின் வார்த்தைகளில் மயங்கியும் பல குடும்பங்கள் தடுமாறுவதைப் பார்க்கின்றோம். தெளிவு தரும் தேவாரங்களும், புராணங்களும் நிறைந்த நூற்றியில் பிறந்து இப்படி மாற்வது பெருந்துயரும்!

உண்மை நெறியாம், சைவத்தின் உயர் பண்புகளை ஓதி உணர்வோம்! அல்லது, உணர்ந்தவர் தம்மைச் சேர்ந்து கேட்டேனும் தெளிவோம்! அற்ப மானிடர் சிலர் தொடக்கும், நுட்ப வல்லகளில் சிக்கி பொருளையும் இறை அருளையும் இழுக்காதிருப்போமாக!

‘எப்பொருள்டும் தனே ஆய் யாவைக்கும் வீடு அதும் அப் பொருளாம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்’

வாழும்போது வாழ்த்துவோம்
மனிவிழாக் காணும் துணைவேந்தர்



பங்குனி 12ம் நாள் (மார்ச் 25) அன்று மணிவிழாக் காணும் துணைவேந்தர் பேராசிரியர். சிவத்திரு. சிவக்கொழுந்து சிறீசர்க்குணராஜா அவர்கள், தென்னாடு அருள்மிகு மனோன்மணி அம்பாள் உடனுறை ஐம்புதநாதரின் அருளாசிக்குடன் சிறும் சிறப்பும் பொருந்தி, நோய் நொடிகளின்றி, நாங்கு வாழ வாழ்த்துகிறோம். பெயரும் பதவியும் ம் குணமும் அகலாத குணவான். உயர உயரப் யாளம் அழியாமல் சிவ சின்னங்களுடன் நிமிர்ந்து வாழ்க் கல்லாண்டு வாழ்க் களத்துடன்.

வடக்கில் ஈசவி மங்கையர்களை உருவாக்கும் யாழ் இந்து மகளிர் தூரம்ப பாடசாலை



யாழ்ப்பாண மாநகரிலே சைவமும் தமிழும் தழைத்தோங்கும் கந்தர்மடத்திலே, சைவத்தமிழ்ச் சிறுமியரின் நலம் பேணி, அறிவாற்றலிலே உயர்ந்து நிற்கின்ற பெண்கள் கல்லூரி தான், யாழ் இந்து மகளிர் கல்லூரி.

சைவத் தமிழ் நிலத்தில் சைவம் நலிவறத் தொடங்கிய காலத்தில், அழகுத் தமிழும், செழுமைச் சைவமும் மீண்டும் புத்துயிர் பெற்றெழுவதற்காக 1888 இல் சைவ பரிபாலன சபை தோற்றுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிர்வாகம் இச்சபையிடம் கையளிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்திற்கென சைவபரிபாலன சபை நியமிக்கப்பட்டது. இந்த நிர்வாக சபைக்கு இலங்கை அரசினால் யாழ் இந்துக் கல்லூரி அதிகாரசபை என அங்கீராரம் வழங்கப்பட்டது. இச்சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய யாழ் இந்துக் கல்லூரியின் கண்ணியம் மிக்க அதிபரான திரு.அ.குமாரசுவாமி அவர்களின் பரந்த மனப்பான்மை காரணமாக ‘ஆனுக்குப் பெண் இளைப்பில்லை’ என்பதை நிலைநிறுத்தி பெண்களும் யாழ் இந்துவில் கற்க வாய்ப்பளிக்கப்பட்டது.

யாழ் நீராவியடியைச் சேர்ந்த விசாலாட்சி சிவகுருநாதர் என்பவர் சமூக நலன்சார் சிந்தையுடன் அரசடி வீதியில் தமக்குச் சொந்தமாக இருந்த 24 பரப்புக் காணியை நன்கொடையாக நல்கினார். 1943 செப்ரெம்பர் 10ஆம் நாள் இந்துக் கல்லூரி அதிகார சபையினால், சைவ மகளிருக்கான ஒரேயொரு கல்லூரியாக யாழ் இந்து மகளிர் கல்லூரியை, 'பொன்னாலயம்' என்று அழைக்கப்படும் சிவகுருநாதர் பொன்னுச்சாமி அவர்களது அழிகிய இல்லத்தில் ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து 1945 செப்ரேம்பர் 7இல் அரசடி வீதியில் அமைந்த நிலப்பரப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு, சிறிய கட்டடங்களில் இப்பாசாலை இயங்கி வந்தது. அந்த நிலத்தில் ஏற்கனவே சித்தியைத் தரும் இராஜவரோதய விநாயகர் ஆலயம் இருந்தமை குறிப்பி க்கக்கூர்க்கம்.

1979இல் தென்கிழக்கு மூலையிலே 80 பேர்கள் நிலப் பரப்பில் அமைந்த சிறிய கட்டடத்தில் ஒருபுறம் மணையியல் அறை, கைப்பணி அறையும் மறுபுறம் ஆரம்ப வகுப்புக்களும் நடைபெற வேண்டிய இக்கட்டான் நிலையில் இருந்து வந்தது. ஆரம்ப வகுப்புக்களின் நிர்வாகப் பொறுப்பை 1979.01.01 அன்று திருமதி. யோகம்மா ஸ்விக்னேஸ்வரா அவர்கள் ஏற்றுக் கொண்டார்.

யாழ் மாவட்டத்திலே சைவச் சிறமியருக்கான

இப்பகுதியில் உங்கள் பாடசாலையின் வரலாறு டெம்பெறவேண்டுமோயின் கிரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள்.

தென்னாடு செந்தமிழாகம சிவமாடம்
குளங்கரை வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்.
மின்னஞ்சல் : thennavan@thennadu.org

மாணவர்கள் : thennavan@thenmadau.org

பழந்தமிழரின் சித்தியைப் புத்தாள்யை மீட்போம்,

தமிழர்களுக்கும், தமிழுக்கும் ஒன்றாக வெளியியல் அறிவியல் தீவிரமாக நடைபோம்

வானியல் வடிவியல் கணித வழியாக தமிழர் ஆண்டு பிறப்பு தொல் தமிழர் சித்திரையிலிருந்து புதிய தைப்புத்தாண்டுக்கு மாற்ற முடியாது. ஏன்?

The birth of Tamil new year cannot be changed from ancient Chitra month to new Thai birth year through Astro Geometrical Mathematics. Why?

அன்மைகாலமாக பரவலாக தமிழர் களுக்கு நம்பிக்கையாகத் தினிக்கப்பட்டத், இரண்டு தவாறான கருதுகோள்கள் (Hypotheses).

- தமிழ்ப் புத்தாண்டு சுறவும் (தை) திங்களின் பிறக்கின்றது என்ற கருத்து. தமிழர் வானியல் அறிவியல் ஆய்வு சாராது எழுந்த கருதுகோள்.
- தமிழ் அறிவியல் மரபைப் பெரிதும் மீண்டும் அரசியலுக்கு உட்படுத்திய ஒரு கூற்று புதிய தைப்புத்தாண்டு பிறப்பு.

தொல்உடு பெயரா சித்திரைப் புத்தாண்டு (Ancient Chitra Sidereal Year) இல் இருந்து புதிய தைப் புத்தாண்டுக்கு (New Thai Tropical Year) மாற்றும் கணிதத்தை அறிவியல் சான்றுகளோடு வெளியிடாது தமிழர்களைப் புதிய தைப் புத்தாண்டுக்கு மாற்றும் முயற் சியைச் செய்வது தமிழர்களுக்கு இழைக்கும் பெரும் அறிவியல் தீங்காரும். ஆகவே தொல் தமிழ் உடு வானியல் சித்திரையிலிருந்து புதிய தைப் புத்தாண்டுக்கு மாற்றக் கோரும் அனைத்துத் தமிழர்களுக்கும், சில கேள்விகளும், அறிவியல் பணி பட்டியலும் (Scientific Task List) கீழே தருகிறேன்.

முதலில் மீண்டும் ஒரு சிறு விளக்கம். தமிழர்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே தூரியக் கடவுப் பாதையையும் (வட செலவு, தென் செலவு), நிலவுப் கடவுப் பாதையும், கோள்களின் கடவுப் பாதைகளையும், பெயராத நாள்மீன் கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி உருவாக்கிய தொல் வானியல் கணிதமே, உடு (நாள்மீன்கள்) பெயரா கால ஆண்டு (Sidereal year) சித்திரை ஊழி கால அறிவியல் ஆகும். NASA போன்ற உலக வானியல் ஆய்வு மையங்கள் ஏற்கும் சரியான துல்லிய கால அளவையியல், அறிவியல் சார்ந்த உடு (நாள்மீன்கள்) பெயரா கால ஆண்டு முறையே (Sidereal year) ஆகும். இன்றளவில் நமக்கு இவையாவும் ஐந்திரமாக (பஞ்சாங்கமாக) கிடைக்கும். இதனை மீள் கணிதமாக உருவாக்கி ஒரு கணிதச் சூத்திரமாக (Mathematical Formula), பன்னிரண்டு கட்டத்தில் உருவாக்குவது, இன்றைய கணித அறிஞர்களுக்கே இயலாத ஒன்றாகும்.

முற்றிலும் தூரியக் கடவுப் பாதையை (வட செலவு, தென் செலவு) மட்டுமே வைத்து வானியலை அள்ப்பதை தூரியமான அல்லது சௌரமான ஆண்டு (Tropical Year) என்று அழைப்பார்கள். இது ஆங்கிலேய ஆண்டை (Tropical year) பின்பற்றும் ஒரு மூற்றாகும். ஆங்கிலேயர்கள் இக்கணிதத்தை நமக்கு கணித சூத்திரமாக (athematical Formula) உடனடியாகத் தர இயலும். தூரியக் கடவுப் பாதையை (வட செலவு, தென் செலவு) மட்டுமே வைத்து வானியலை தைப்புத் தாண்டு ஆயப்புள்ளியாக (Geometrical Coordinate Origin) வைத்து, ஆங்கிலேய (Tropical year) பின்பற்ற முனைந்து செயல்படும் தமிழர்களுக்கு சில கேள்விகளும், அதை உறுதிபடுத்த ஒரு அறிவியல் பணி பட்டியலை (Task List) தாங்கள் செய்யவும்.

தொல் தமிழ் உடு வானியல் சித்திரை யிலிருந்து, புதிதாக தைக்கு மாற்றக்கூறும், தங்களைப்

போன்று, தமிழர் தைப்புத்தாண்டு கால மாற்றம் விரும்பும் மற்ற அன்பர்களுக்கும் ஒரு சிறு வானியல் அறிவியல் பணி பட்டியலை (Task List) ஒரு காரணத் தோடு தருகிறேன் அதனை ஒவ்வொன்றாக சரியாகச் செய்துவிட்டு, தமிழர் வானியல் அறிவியலை முதலில், உலகத் தகைமை வானியல் புதுவ அறிவியலுக்கு (Modern Science) நிகர் செய்துவிட்டு, தங்களின் அடுத்தக் கட்ட புதிய தைப்புத்தாண்டு மாற்றத்தைப் பற்றி, அல்லது குழப்பமிக்க சான்றுகளற்ற புதிய தைப்புத்தாண்டு வரலாறு பின்புலங்களை விரிவாகப் பேச விஷைவோம்.

- முதலில், புதிய தைப்புத்தாண்டு வேண்டும் என்று முன்மொழியும் நீங்கள்
- 1) முதலில், புதிய தைப்புத்தாண்டு வேண்டும் என்று முன்மொழியும் நீங்கள்



முனைவர்
ரா.சிவகுமார்
மலையியல் அறிவியல் பல்கலைக்கழகம்

நாங்கள் தொல் தமிழ் சித்திரை கணிதத்திலிருந்து, புதிய தை கணிதத்திலிருந்துப் பெயர்கிறோம், புதிய தமிழ் கால நாள்காட்டி உருவாக விட்டது என்று பரப்புரை (பிரகடனன்) செய்யுங்கள். பின்பு தமிழ் சித்திரை ஐந்திரத்தை (பஞ்சாங்கத்தை) எரியுட்டி கொளுத் துங்கள்.

அதைச் செய்யாது, தொல் தமிழ் சித்திரை கால நாள்காட்டி ஐந்தி ரத்தில் (பஞ்சாங்கத்தில்) அமர்ந்து கொண்டு, அதன்மேல் சவாரி செய்துகொண்டு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதுபோல், முற்றமிழர் ஐந்திரத்தை (பஞ்சாங்கத்தை) கொளுத்து, தமிழ் சித்திரையை எதிர்த்துப் போராடு, ஆண்டு பிறப்பைத் துதிதாக தைக்கு மாற்று என்று ஆர்ப்பாட்டம் செய்வதற்குப்

நன்றாக இருக்கும். கேள்வியை நன்றாக உள்வாங்கித் தங்களின் பதிலை அல்லது செய்முறையை எழுதவும். இக்கேள்விக்குப் பதில் எழுதத் தங்களுக்கு எப்படிச் சரியாக சூரியமான அல்லது சௌரமான ஆண்டு (Tropical Year) கணிதம் செய்வது என்று தெரிய வேண்டும். அதை முதலில் கணித சூத்திரமாகவோ (Mathematical Formula) அல்லது செய்முறை (Methodology) வழியாகவோ முதலில் உறுதிபடுத்தவும். முடிந்தால் அதனை ஆங்கிலேயர்கள் எப்படி கணிதமாக்கியுள்ளார் என்பதைத் துதுவ அறிவியல் (Modern Science) வானியல் நூல்களில் கற்றுத் தெளிந்து, பின்பு நீங்கள் உருவாக்கிய புதிய தமிழர் செய்முறையை நீண்டு விரிக்கலாம், விளக்கலாம்.

4) அடுத்தக் கேள்வி நீங்கள் வகுத்த புதிய தைப்புத்தாண்டு கணிதமாக்கியுள்ள ஆண்டு வெளியில் நூல்களையும் கடவுப் பாதையையும், பெயராத நாள்மீன் கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி தூரியக் கடவுப் பாதையையும் (வட செலவு, தென் செலவு), வைத்துக் கணிதம் செய்ய இயலும் என்பதை உறுதிபடுத்தி ஆதாரத்துடன் வெளியிடவும்.

5) அடுத்தாக உங்களால் தைத் திங்களைக்கி மூடும் ஆயப்புள்ளி (Geometrical Coordinate Origin) எதுவென்று மூற்றயை (Methodology) எப்படி, உடு (ehs;kPd;fs;) பெயரா வானியல் கணிதம் செய்ய இயலும் என்பதையும் விளக்கவும். அடுத்தாக நீங்கள் உருவாக்கிய அந்தப் புதிய ஆய அச்ச வடிவியல் வானியல் கணிதத்தை (Cosmo Geometrical Coordinate Mathematics) அறிவியல் பின்புலம் கொண்டு உறுதிப் படுத்தும் மூற்றயைத் (Empirical Evidence) தந்து அறிவியலாக்கிக் காட்டவும். அப்படி உருவாக்கிய பின் தகைமை சார்ந்த உலக வானியல் அறிவியல் சஞ்சிகைகளில் அதை பதிவு செய்யுங்கள். பிரசரியுங்கள். தமிழ் அறிவியல் வளரும் தமிழர் அனைவரும் அதனால் பெருமை அடைவர். தங்களைப் போற்றுவர்.

6) வானியல் அறிவியல் என்பது பெருங்களிதம். அது நீங்கள் நினைப்பது போல் உங்கள் கைக்கு அடங்கும் கைபேசி அல்ல. முதலில் ஓர் ஆழ் அறிவியல் கேள்வியை இங்கு கேட்கிறேன். மீண்மை (Perihelion) > மீசேஸ்மையைக் (Aphelion) சராசரி வெப்பநிலையை எப்படி தங்களின் புதிய தைப்புத்தாண்டு தூரிய கணிதத்தில் கணிக்க இயலும் என்பதை ஒரு சிறிய ஆயப்புள்ளி கிடைக்க வேண்டும். ஏதாவது புதிய தைப்புத்தாண்டு தைக்கு அடங்கும் கைபேசி அல்ல. முதலில் ஓர் ஆழ் அறிவியல் கேள்வியை இங்கு கேட்கிறேன். மீண்மை (Perihelion) > மீசேஸ்மையைக் (Aphelion) சராசரி வெப்பநிலையை எப்படி தங்களின் புதிய தைப்புத்தாண்டு தூரிய கணிதத்தில் கணிக்க இயலும் என்பதை ஒரு சிறிய ஆயப்புள்ளி கிடைக்க வேண்டும். ஏதாவது புதிய தைப்புத்தாண்டு தைக்கு அடங்கும் கைபேசி அல்ல. முதலில் ஓர் ஆழ் அறிவியல் கேள்வியை இங்கு கேட்கிறேன். மீண்மை (Perihelion) > மீசேஸ்மையைக் (Aphelion) சராசரி வெப்பநிலையை எப்படி தங்களின் புதிய தைப்புத்தாண்டு தூரிய கணிதத்தில் கணிக்க இயலும் என்பதை ஒரு சிறிய ஆயப்புள்ளி கிடைக்க வேண்டும். ஏதாவது புதிய தைப்புத்தாண்டு தைக்கு அடங்கும் கைபேசி அல்ல. முதலில் ஓர் ஆழ் அறிவியல் கேள்வியை இங்கு கேட்கிறேன். மீண்மை (Perihelion) > மீசேஸ்மையைக் (Aphelion) சராசரி வெப்பநிலையை எப்படி தங்களின் புதிய தைப்புத்தாண்டு தூரிய கணிதத்தில் கணிக்க இயலும் என்பதை ஒரு சிறிய ஆயப்புள்ளி கிடைக்க வேண்டும். ஏதாவது புதிய தைப்புத்தாண்டு தைக்கு அடங்கும் கைபேசி அல்ல. முதலில் ஓர் ஆழ் அறிவியல் கேள்வியை இங்கு கேட்கிறேன். மீண்மை (Perihelion) > மீசேஸ்மையைக் (Aphelion) சராசரி வெப்பநிலையை எப்படி தங்களின் புதிய தைப்புத்தாண்டு தூரிய கணிதத்தில் கணிக்க இயலும் என்பதை ஒரு சிறிய ஆயப்புள்ளி கிடைக்க வேண்டும். ஏதாவது புதிய தைப்புத்தாண்டு தைக்கு அடங்கும் கைபேசி அல்ல. முதலில் ஓர் ஆழ் அறிவியல் கேள்விய

பழந்தமிழரின் சித்திரைப் புத்தாண்டு... (05நூல் பக்கத் தொடர்ச்சி)

வட்டப்பிறழ்ச்சி (Eccentricity), இவையெல்லாம் எப்படிக் கணக்கிடப்படு கின்றன என்று தூரியமான அல்லது செளரமான ஆண்டு (Tropical Year) கணித்தைக் கொண்டு கணக்கிட்டுக் காட்டிவிட்டுத், தையைப் புத்தாண்டாக ஆக்கலாமா வேண்டாமா என்று பின்பு நீங்களே முடிவுக்குக் கொண்டு வரலாம். அதன் பின் வானியலை ஆய்வு செய்யும் என்னைப் போன்றோர் மறுக்க அங்குத் தேவையும் இல்லை, நாங்களும் மறுப்புத் தெரிவிக்க மாட்டோம். வரவேற்போம்

7) இதுவரை குறியமான அல்லது செளர்மான ஆண்டு (Tropical Year) கணித்ததைக் கொண்டு, நிலவுக் கடவுப் பாதையும், கோள்களின் கடவுப் பாதை களையும், பெயராத நாள்மீன் கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி குறியக் கடவுப் பாதையையும் (வட செலவு, தென் செலவு), நிலவு கடவுப் பாதையும், கோள்களின் கடவுப் பாதைகளையும், பெயராத நாள் மீன் கூட்டங்களைப் பின்புலம் நிறுத்தி ஒருவாக்கிய கணிதத்தை, எந்தக் கணித அறிவியல் மேதையும் செய்ததில்லை, அதைச் செய்யவும் முடியாது. முடிந்தால் நீங்கள் முறையான அறிவியல் சான்றுகளோடு, அதை மறுத்தால், உலக வானியலில் அறிவியலில் ஒரு புதிய சாதனையாளராக நீங்கள் திகழ்வீர்கள். இது ஒரு தமிழரிடம் நான் பெரிதும் காண விழையும் ஓர் அறிவியல் படைப்பு. எனது மனமகிழ்வே அதுதான். பல ஆண்டுகளாக பல வானியல் சஞ்சிகைகளை, நூல்களைப் படித்து அப்படி ஒரு கணிதம் இருந்ததாக என்னால் எங்குமே காண முடியவில்லை. அப்படித் தங்களால், மேற்கூரியவற்றை செய்ய முடியவில்லை என்றாலும் ஒரு வானியல் (வரலாறு பேசும் இலக்கியம் அல்ல) அறிவியல் நூலோ, அறிவியல் தகைமையுடைய சஞ்சிகையிலோ பார்த்தோ, படித்தோ இருந்தால், முதலில் ஒரு சான்றாக எனக்கு எடுத்துக்காட்டவும். அப்படித் தங்களால் அதனைச் செய்ய முடியும் என்றால், ஒரு கணிதத்துறை அறிஞராக நான் தங்களுக்கு, முதலில் தலைவணங்கு கிறேன்.

8) இவையாவையைவும் சரியாகச் செய்துவிட்டு, தமிழ்ர் வகுத்தப் பன்னிரண்டு வட்டணையில் (கட்டத்தில்) உருவாக்கித் தந்தப் பின்பு இவையாவையையும் தமிழ் ஆன்றோர்கள் செய்த தொல் வானியலோடு பொருந்தி வரும் சான்றுக்களோடு மக்களுக்குத் தர முடியுமா? தாங்கள் முதலில் தொல்காப்பி யரின் கால வகுப்பிற்கு எப்படி புதிய தைப்புத்தாண்டு பொருந்துகிறது என்பதற்கு பதில் சொல்லியப் பின்பு மற்ற ஆன்றோர் வானியல் கணிதத்திற்குப் பதில் சொல்ல முயற்சி செய்யவும்.

9) கொடுத்த அறிவியல் பணிப் பட்டியலை (Task List) முடித்துவிட்டு, தொல்தமிழர் வானியல் அறிவியலைச் சரியாக்கத் தெரிந்து கொண்டு, தாங்க்கள் வகுத்த புதிய தமிழர் கணியத்தை முறையாக எழுதிப் பதிவிடவும், பிறகு தையைப் புத்தாண்டாக மாற்றுவதா இல்லையா என்ற கேள்விக்கு வருவோம். அப்படிச் செய்ய தங்களால் முடியுமென்றால், அதுவே உலகம் ஏற்கும் புத்தறியியல் என்பதால் அதற்கு மேல் புத்தாண்டு விவாதங்கள் தேவையில்லை. தமிழர்கள் உருவாக்கிய கணிதத்தை உலக அறிவியல் அறிஞர் அனைவரும் ஏற்பர்யாருக்கும், எந்த மறுப்பும் இல்லை. நான் பெரும் மகிழ்வடைவேன்.

10) அடுத்துத் தங்களின் பணிபாட்டியலில் (Task List) நீங்கள் யாவரும் சேர்க்க வேண்டியவையும் விளக்க வேண்டியவையும் சில உள்ளன, அதையும் சரியாகச் செய்து உங்கள் சான்றுகளுடன் இணைத்து விடவும். அதாவது ஒரு நீண்ட அறிஞர் பட்டியலை கைத் திங்கள் புத்தாண்டிற்கு மேற்கோள் காட்டி, இவர்கள் தான் தைப்புத்தாண்டு மாற்றத்தை தமிழர்களுக்கு வழியறுத்தி யுள்ளனர் என்று உறுதியாக சொல்கிறீர்கள். அவர்கள்

01.குமிம்த்து ஓ.மஹேந்தல் ஆட்களார்.

02. மொழிஞாயிறு தேவநேயப் பாவானர்,
03. பாவலரேறு பெருஞ்சித்திரனார், 04.
பேராசிரியர் கா.நமசிவாயர், 05. தமிழ்க்கணிய
மேதை இ.மு. சுப்பிரமணியனார், 06.
முனைவர் மு.வரதராசனார், 07. திருக்குறள்
மணி புலவர் இறைக்குருவனார்,
08. பெருந்தொண்டர் வ. வேம்பையனார்,
09. பேராசிரியர் தமிழன்னல், 10.
தமிழறிவியல் அறிஞர் வெங்காலூர் குணா,
11. குடந்தை கதிர். தமிழ்வானனார், 12. அ.சி.
சின்னப்பத்தமிழர், 13. முத்தமிழ்க் காவலர்
கி.ஆ.பெ. விசுவநாதர், 14. தமிழ்முனிவர்
திரு.வி.க, 15. பாவேந்தர் பாரதிதாசனார்,
16. தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியனார்,
17. நாவலர் ந.மு. வேங்கடசாமியார்,
18. நாவலர் சோமசுந்தர் பாரதியார், 19.
பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியனார்,
20. சிந்தனையாளர் வே.ஆனை முத்து,
21. முதுமுனைவர் மு.பெ.சுத்தியவேல்
முருகனார், 22. சிவனியப் பெரியார்
சச்சிதானந்தனார், 23. தோழர் பெ.
மணியரசனார் 24. புலவர் குழுவினர் (1971),

செய்து வானியல் பட்டறிவுச் சான்றுகளோடு (Scientific Empirical Evidence) வெளியிட்டுள்ளனர் என்பதை காட்டவும்.


நீங்கள் பட்டியலிடும் பலரின் நூல்களை ஒன்றுவிடாது நானும் கற்றிருக்கிறேன்.

எட்டுத்துக்காட்டாக தமிழ்க்கடல் மறைவிலை அடிகளார், அறிஞர் திரு வீ.கா போன்றோர் நூல்கள் எனது உணர்வகளில் இன்றும் பசுமையாக நிறைந்து இருக்கின்றன. இதில் ஒருவரும் தை தமிழ்ப்புத்தாண்டு (கவனமாக சொல்லைக் கவனிக்கவும் - இங்கு நான் பேசுவது, தொடராண்டு அல்ல) என்று கூறியதாக தெரியவில்லை.

அப்படி செய்யாது, எழுத்து மேற்கோள் கண்ணியம் இல்லாது, நீங்கள் செய்திருக்கும் நீண்ட பட்டியலில் தைப்புத்தான்டைப் பேசாதவர்கள், வானியல் அறிவியல் தெரிந்தவர் தெரியாதவர், பெயர்களை எல்லாம் இணைப்பது தங்களின் கய விருப்பமல்லாது வேறு என்னவென்று சொல்லுவது. இதுவரை தை தமிழ்ப்புத் தான்டு பற்றி பேசாத, எழுதாத பல்லரை

Task List) உருவாக்கினால் அது மிக சுமையாகிவிடும். ஆகவே நமது வானியல் ஆய்வை ஒவ்வொன்றாகச் செய்ய கணித விரிவிறையாளராக இருந்து முறையாக வழிகாட்டத் தயாராக இருக்கிறேன்.

தங்களின் புதிய தை தமிழ்ப் புத்தாண்டு அறிவியல் பணிபட்டியலை (Scientific Task List) சரியாகச் அறிவியலாகச் செய்துவிட்டு உரிமையுடன், தைப்புத்தாண்டு தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்க வும். உண்மை என்பது அனைவருக்கும் பொது, ஆகவே அதை ஏற்படில் நமக்குப் பெருமிதம். வெற்றி தோல்லி என்பதைவிட, தமிழின்வான் அறிவியல் சிற்கக் நாம் யாவரும் ஆங்கிலேயர்களுக்கு நிகராக செயல்படுவது, தமிழுக்குக் கிடத்த வெற்றியாகும். வீண்வாதங்களில் காலத்தைக் கழிக்க அனைவருக்கும் நேரம் இல்லையென்பதால், மேற்கூறியவற்றைச் செய்தப் பின்பு வாத விவாதங்கள் அல்லாது, அறிவியல் தெளி வாக நமது தமிழர் வானியல் ஆய்வை யாவரும் தொடர்வோம்.



அத்துடன் மலேசியாவில், 01.தமிழ்வேள் கோ.சாரங்கபாணியார், 02. முதுபெரும் பாவலர் சா.சி. குறிஞ்சிக்குமரனார், 03. தமிழ்நெறி ஞாபிறு அ.பு.திருமாலனார், 04. பேராசிரியர் இர.ந.வீரப்பனார், 05.கம்பார் கனிமொழி குப்புசாமி, 06. தமிழ்ப் புனல் மணி வெள்ளையனார், 07.தமிழ்த் தொண்டர் திருமாறன், 08.இரெ.சு. முத்தையா, 09.முத்தமிழ் முரசு இரா. திருமாவளவனார், 10.மூலப்பெருந்தமிழ் அறிஞர் இரு திருச்செல்வனார், 11.திருமுறைச் செம்மல் ந.தர்மலிங்கனார், 12.சிவத்திரு. ஆறு நாகப்பனார், 13.தமிழக்கழல் அ.இராமன், 14.தமிழ்வளவர் ந.பொன்னு சாரி, 15. கலிஞர் கீ'ஸ்வாரி பொன்னசௌரி.

இதற்கு மேலும் இப்பட்டியலில் தங்களுக்குத் தெரிந்த மேலும் வேறு யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

இங்கே நீங்கள் செய்ய வேண்டிய புதிய பணி என்னவென்றால், நீங்கள் நீண்டு பட்டியலிட்ட ஒவ்வொருவரும் எழுதிய ஒரு தைப்புத்தாண்டு நூலையோ அல்லது அவர்கள் கைப்பட எழுதிய தைப்புத்தாண்டு குறிப்புகளையோ ஒவ்வொன்றாக சான்று களாக எடுத்து, எந்த நூலில் எந்தப் பக்கம், என்று குறிப்பிட்டு ஒவ்வொன்றாக வரிசைப் படுத்தி ஒருவர் விடாது பட்டியல் இடவும்.

அவர்கள் துறையில் அவர்களின் அறிவினை மதிக்கும் அதே வேளை, இதில் எத்தனை பேர் வானியல் அறிஞர்கள், அவர்கள் தைப் புத்தாண்டிற்கு எழுதிய வானியல் அறிவியல் குறிப்புகளையும் சேர்த்து, ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி முறை கிரமப்படி காட்டவும். அதில் எவ்வரையும் உங்கள் பட்டியலிலிருந்து அகற்றாது செய்யவும். அதில் தற்போதுள்ள மலேசிய அறிஞர்களில், எத்தனை பேர் தக்கமை மிகு உலக வானியல் அறிவியல் கட்டுரைகளை, அல்லது அறிவியல் சார்ந்த கட்டுரைகளை, உலக சஞ்சிகையிலோ அல்லது ஒரு வானியல் அறிவியல் அப்போ

அவர்கள் கூறியதாகச் சொல்லி, வலிந்து தங்களின் கொள்கைக்கு, சுயவிருப்பிழக்குப் பட்டியலிட்டு மக்களைக் கண்துடைப்புச் செய்வதை நாம் எப்படி அழைப்பது? அதற்கு பெயர் என்ன? இதற்கு பெயர்தான் தமிழை அரசியல் ஆதாயப் பொருள் ஆக்குதல் என்பதாகும்.

11) அவர்கள் துறையில் அவர்களின் அறிவினை மதிக்கும் அதே வேளை, நீங்கள் பட்டியலிட்டிருக்கும் பலரில், எத்தனை பேர் வானியல் அறிவியல் கற்றவர்கள்? அல்லது தைப்புத்தாண்டு வானியல் அறிவியல் பற்றிய பெரும் கட்டுரைகளைப் படைத்தவர்கள்? வானியல் தகைமைசால் அறிஞர்களாக இல்லாவிடினும், யார் நுட்ப மான புதிய தைப்புத்தாண்டு தொடங்கும் வானியல் குறிப்புகளைப் பதிவுசெய்தவர்?

முதலில் நாம் உனரவேண்டிய, கற்க
வேண்டிய ஒரே குறள்
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் கான் பதறில
(குறள் 423)

12) அடுத்துத் தங்களின் பணிபட்டியலில் (Task List), மிக முக்கியமாகச் சேர்க்க வேண்டிய பணி, எல்லா சங்க கால வானியல் குறிப்புகளையும், ஆராய்ந்து, அதில் எப்படித் தீவிரமாக குறிப்பிடும் புதிய தைப் புத்தான்டு கால அறிவியல் உள்ளன என்று குறிப்புகளுடன், சான்றாக எழுதவும்.

13) தற்போது தொல் தமிழர் உடுவானியல் சித்திரை கால கணிதத்தில் நானும், நீங்களும் சுவாரி செய்வதால், அதை மறுக்க முயலும் தங்களுக்கு மறுதலிப்பு எழுதும் சமை அதிகம் என்பதால் தாங்கள் நீண்டு விளக்க முயலும் மற்ற வானியல் விரிவுரை களுக்கு, நான் மேலும் கேள்வி கேட்டுத் தந்துகளுக்குப் பணியிட விரிவாக (Scientific

ஆழ்ந்து சிந்தித்தால், முறையான, முழுமையான தமிழர் வானியல் அறிவியல் சான்றுகளோடு (Proper Complete Tamilar Astronomical Scientific Evidence)

1. பறவயதன்மை (objectivity)
 2. மெய்ப்பிப்பு திறன் (verifiability)
 3. ஏற்படுமை (Reliability)
 4. முறைமையில் நுண்கணித மானத்தில், முறை முறை நுழைவு பெற இயலுதல் (Systematic mathematical exploration)
 5. சரிநுட்பம் (Precision)
 6. தூல்வியம் (Accuracy)
 7. ஊகிப்பு அல்லது கணிப்பு திறன் (Predictability)
 8. புலப்பாடு (Observability)
 9. தமிழர் தொன்மை இலக்கிய அறிவியல் சான்றுகள் (Ancient Tamilar Scientific Literature Evidences)

10. நுண் இயல்புடைமை (Abstractness)

வகையில், முழுமையாக ஆய்வு செய்து உறுதி செய்யாது, தொல் தமிழர் உடுவானியல் சித்திரை கால பெரும் அறிவியல் கணி தத்தில் அமர்ந்து சுவாரி செய்து கொண்டு, எங்குமே எதிலுமே ஒரு உறுதிபாடற், முற்றிலும் அறிவியல் பின்புலம் அற்ற தங்களின் புதிய தைத் திங்கள் புத்தாண்டு கருது கோளை, பரப்புரை செய்வதை நீங்களே நிறுத்திவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். உலக வானியல் அறிவுலகம் ஏற்கும் தகைமையுடைய தங்களின் ஒரு புதிய தைப் புத்தாண்டு கணிதம் உருவாகும் வரை, இந்த பரப்புரையைத் தொடராமல் அமைதி காப்பது நல்லது. இல்லையேல் குருமே் குருமே் குருப்பாட்டம் ஒழு குருமே் குருமே் குழி வீழ்மாறே (திருமந்திரம் - 1680) கதையாகிவிடும்.

தொல் தமிழர் உடு வானியல் சித்திரைப் புத்தாண்டை மீட்போம், தமிழர்களுக்கும், தமிழுக்கும் இழைக்கும் பெரும் வானியல் அறிவியல் ஈஸ்தாக கடுப்போம்.

ஸூக்கம்: சிவத்திரு.க.சி. குலாத்தினம் தொகுப்பு: சிவத்திரு.வ. கங்காளன்

(செல்லப்பா சுவாமிகள் கடந்த மாதத் தொடர்ச்சி)

சிவயோக சுவாமிகள் தலைமைச் சீராதல்

தேரடியில் யோகநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட யோகசுவாமிகளைக் கண்ட செல்லப்பா சுவாமிகள், “ஆரடாநீ? தேரடாவள்! தீரடாபற்று!” ஆரென்றாராய்வதற்கு உள்ளே தேவேண்டும், உள்ளே தேடுமுன் பற்றுக்கள் பாசங்களை நீக்குதல் வேண்டும். மலைத்து நின்ற சீடனைச் சூழ நின்றவர்கள் வியப்பெய்த மனமகிழ்ச்சியோடும் பெருங்கருணையோடும் நோக்கிய குரு நாதன், “உன்னைத்தான் பார்த்திருந்தேன், உனக்கே பட்டஞ்சுட்டப்போகிறேன், வா வா என்று அருகிலைழுத்து அன்போடு அருள் கலந்த அறவரைகளை அகம்மலரவும் பழும் புளாகான்கிதமெய்தவங் கூறியருளினார்.

செல்லப்பா சுவாமிகள் சிரித்துச் சிரித்துச் சொன்னவை யெல்லாம் சீடனைத்தில் தொகுதி தொகுதியாய்ச் சென்று படிந்தன. அவர் மனத்திற் படிந்து பதிந்தவை யாவும் பிற்காலத்தில் பாடல்களாக வெளியே வந்து பல்லாயிரவர் கருத்தை கவர்ந்தன.

பாடல்:

தன்னை அறியத் தவம் முயற்றும் மாதவரை
அள்ளனயைப் போல் ஆகுறிக்கும் கூறுமுகன் சந்நிதியில்
தேரூயில் தேரிகளைக் கண்டு தரிசித்தேன்
“தோடா உள்” என்றாள் சிரித்து
வண்டு பண்செய்யும் வளம் பெருக நல்லூரில்
மின்டு மனத்தவரை மேனிலைக்குக் கொண்டுவேரும்
தேரூயில் தேரிகளைக் கண்டு தரிசித்தேன்
“தோடா பற்று” என்றான் சிரித்து
நல்லூர்த் தெருவில் நிரிபவர் வெறித்த பார்வையர்
வேடம் விரும்பிலர் கறுத்த மேனியர் கந்தைத் துறையினர்
எரித்தறீர் பவம் னி எனக்கில்லையே

செல்லப்பா சுவாமிகளை யோகர் சுவாமிகள் முன்னரே கண்டிருந்தார். ஒரு சமயம் அவருடைய கால விரலில் காயம் ஏற்பட்டிருந்தபோது அவர் மருந்து கட்டுவதற்கு நொண்டியவாறு நடந்து போன வழியில் கண்டு, “உதற்கு மருந்து வேண்டாம். அந்த இலையைத் துவைத்து வைத்துக் கட்டு” என்று கூறி அதனாற் குணமடைந்ததும் உண்டு. செல்லப்பா சுவாமிகளைக் கண்ட மாத்திரத்தே தம்முடியிழுந்த யோக நாதன் நாளடைவில் ஞானமுறுக்கேறி யோக சுவாமிகளானார். ஞானம் கைவந்த பின்பும் குருநாதனை விடாது பின் தொடர்ந்து அவரின் கடைக்கண் பார்வையிற் பட்டு இரும்பு பொன்னாற் போல மாறிய மைந்ததோடு, அவர் நிடம் கேட்ட ஏச்சிலும் பேச்சிலும் நல்லுபதேசங்கள் மலிந்து கிடந்த விந்தையையுணர்ந்து சிந்தையிற் கொண்டு செம்மாந்திருந்தார்.

யோகர் சுவாமிகளின் பரிபக்குவத்தை உலகத்தவர் அறிந்துணரும் வண்ணஞ்சு செய்வதற்குச் செல்லப்பா சுவாமிகள் கையாண்டத் தூழ்ச்சிகள் சோதனைகள் மிகப்பல தம்முடுமைச் சீடரை அன்புடன் விளித்து, யோகா! வா! இன்றைக்குக் கீரிமலைக்குச் சென்று நீராடி, மடத்திற் சோறுண்டு வருவோம் என்பார். இருவரும் ஒருவர் பின் ஒருவராக விரைவாக விரைந்து நடந்து கீரிமலைக் கடற்கரையை அடைந்ததும், செல்லப்பா சுவாமிகள் சீடரைப் பார்த்து, ‘யோகா! நீராடி விட்டோம். வா போவோம் என்று சென்ற வேகத்தில் திரும்புவார். சீடர் வேறொன்றும் பேசாது மௌனமாகக் குருநாதன் திருவடிகளைப் பின் தொடர்ந்து மீண்டும் வருவார்.

“யோகா! இன்று பங்குனித் தின்கள், வா நாங்கள் பன்றித்தலைச்சிக்குச் சென்று, பொங்கிச் சாப்பிட்டு மீள்வோம்” என்று கூறிச் செல்லப்பா சுவாமிகள் எட்டி நடப்பார் சீடரும் நிழல்போல் அவரைப் பின்தொடர்ந்து போவார்.

“யோகா! வா! இன்றைக்குப் பிச்சை எடுத்து வருவோம்” என்று கூறி அழைத்துச் சென்று நாட்டுக்கோட்டடைச் செட்டிமார் கடை வாசல் ஒன்றில் கால் நோவையும் கவனிக்காது, தூரத்தில் நிற்பார். குருவின் நிலை கண்ட சீடரும் ஒதுங்கிக் கை கட்டியவாறு நிற்பார். ஒரு நாள் கண்குப்பிள்ளை நீண்ட நேரத்தின் பின் அவர்களை எண்டு ஆளுக்கொரு செம்புக் காச கொடுத்தார். காசைக் கையேற்ற செல்லப்பா சுவாமிகள் அதனைக் கண்களில் ஒற்றி இன்று நல்ல உழைப்பு’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார். “யோகா! வா! இன்று ஒரு சோறும் ஒரு கறியும் சமைத்து உண்போம்” என்று கூறிச் குந்தியிருந்து பெரிய அடுக்குகள் எடுத்து விசித்திரமாகச் சுவைபடாச் சமைத்து இருவரும் உண்பார்கள்.

செல்லப்பா சுவாமிகள் தம் சீடரைப் பார்த்து “யோகா! இங்கே இரு” எனப் பணித்துப்போனார். யோகர் சுவாமிகள்

அந்த இடத்தில் ஆடாமல் அசையாமல் இருந்தார்கள். செல்லப்பா சுவாமிகள் மூன்று நாள்கள் கழித்து வந்து அவரைத் தட்டி எழுப்பினார். இப்படி செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமிகளைச் சோதனைக்கு மேற் சோதனைக்குப்படுத்திப் புடம் போட்ட பொன்னாக்கி பசுகரணங்களை நீக்கி, பதிகரணங்கள் பதியச் செய்து பக்குவப்படுத்திய பின், யோகர் சுவாமிகளைப் பார்த்துக் கூறினார் “யோகா! இரண்டு யானைகளை ஒரு முளையிற் கட்டமுடியாது. நீ ஓடிப்போய் வேறிடம் பார்” என்றார். “சுவாமி நான் எங்கே போவது? எனக்குப் புகலிடம் எது?” என்று ஆவலாகக் கேட்டார்

யோகா! நீ கொழும்புத்துறைச் சந்தியில் இலுப்பை மரவேரைப் பார்” என்றார். குருநாதன் சொன்ன வண்ணம் கொழும்புத்துறை இலுப்பை மரத்தடியைப் பார்த்துக் குந்துவதற்கு முன், குரு நாதனின் கையில் இருந்த பிச்சைப் பாத்திரத்தை யோகர் சுவாமிகள் ஆசையோடு பார்த்தார். அட இது பெரிய பந்தம்’ என்று கூறி அதனை யோக சுவாமிகளின் தலையில் அடித்து நொருக்கினார். யோக சுவாமிகள் அவ்விடத்தை விட்டுப் பெயர்ந்த போது, “யோகா! அங்காலை கொட்டிலையும் பார்” என்று கூறி வழி விட்டார்.

நல்லூர்க் கந்தசுவாமியார் வெளி வீதியலா வந்த வேளையொன்றில் பார்த்து நின்ற யோகர் சுவாமிகள், “இன்றைக்கு நல்லூரான் நனையைப் போகிறார்” என்று

பெண்ணிடம் ஏச்ச வாங்கி மகிழ்ந்தவாறு கொட்டிலுக்கு மீண்டு, பக்குவமாகச் சமைத்தார். சமையல் முடிந்ததும் அங்கும் இங்குந் தேடி ஒரு தடியெடுத்துச் சட்டி பாளைகளை அடித்து நொருக்கி எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு சென்று காகம் கோழி தின்ன வீசி விட்டுச் சிறித்தவாறு குத்தியிருந்தார். பின்னர் மனமே அவசரப்படாதே. வயிறே உனக்கு நல்லபசி என்று கூறியவாறு எழுந்து மூலையிற் கிடந்த கமுகம் மடல் எடுத்துக் கொண்டு பெரியவர் ஒருவர் வீட்டுப் படலையில் நின்று, “எசுமாட்டி அம்மா பசிக்கிறது” என்று கேட்டார். எசுமாட்டி அம்மா பசிக்கிறது” என்று கூவி நகைத்தார்.

செல்லப்பருக்கு நாலைந்து கூட்டாளிகள் இருந்தனர். ஒருநாள் அவருள் ஒருவர் கஞ்சி குடிக்க ஆசையாக இருக்கிறது சுவாமி என்றார். உடனே செல்லப்பர் அந்த ஆசையை இன்றே தீர்த்துவிடவேண்டுங் காணும் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்து அனுப்பிவிட்டுத்தான் மூன்று கற்களை எடுத்து அடுப்பு மூட்டி வைத்துக் கொண்டிருந்தார். கஞ்சி காய்ச்சுவதற்கேற்ற பொருட்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிட்டன. கஞ்சி வெந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் பானையைச் சூழ்ந்து



சொன்னார். அதைத் தூர்த்தே நின்ற செல்லப்பா சுவாமிகள் கேட்டு, “உப்படிப் பலர் சொன்னவர்கள்” என்று சிரித்தார். அன்று சுவாமி வடக்கிழக்கு மூலையில் எழுத்தருளிய போது, மழை பெய்தது. இந்த அடிப்படையிலே தான் செல்லப்பா சுவாமிகள் யோகர் சுவாமிகளிடம் செல்லப்பன் சாமி காட்டமாட்டான். சாமி காட்டினால் யாழ்ப்பாணத்தான் விடமாட்டான். செல்லப்பன் விசரன் என்னும் பெயரோடு சாவான் ‘என்று கூறினார் எனக் கருத இடமுண்டு.

செல்லப்பா சுவாமிகள் சேர் இராமநாதனிடம் அன்பு பூண்டவர். அவர் இலங்கை வாழ மக்களின் ஏகப் பிரதிநிதி யாக 1910 ஆம் ஆண்டில் தெரியப் பெற்றபோது பெரிதும் மகிழ்ந்து பாராட்டியவர். ஒரு சமயம் தூரத்தில் கூட்டின்ற ஒரு சிறு கூட்டத்தவர் வெகு இரகசியமாக இராமநாதனின் போக்கைக்க கண்டித்துப் பேசினர், அதனை உணர்ந்த சுவாமிகள், “இல்லை இல்லை அவர் நல்லவர், நல்லவர்” என்று உரத்துக் க

சிவழுமியில் சிவனைத் தேவி மட்டுநகர் மாமாங்கேசரம் நோமர் வழிப்பட சிவன்கோயில்

கிழக்கிலங்கையில் மூர்த்தி, தலம், தீர்த்தம் முதலிய சிறப்புக்களையும் பண்ணையை வரலாற்றுச் சிறப்பினையும் தாங்கி நிற்கும் சிவாலயங்களுள், மட்டக்களப்பு மாமாங்கேசரமும் ஒன்று.

'பட்டுப்பாங்கர்ப் பரந்த தோணாழுகமாய் ஜங்கரன் கோயில் அமிர்தகழிக் கணித்தாய்.'

என்று முத்தமிழ் வித்தகர் சவாமி விபுலானந்த அடிகள் தனது யாழ் நூலில் ஓதியதற்கிணங்க, மட்டு நகரிலிருந்து வடக்குப் பக்கமாக சுமைல் தூரமாளவில் அமிர்தகழி எனும் பழம் ஊரில் ஐங்கரன் எனும் திருமேனியில் உள்ளுறை சிவலிங்கமாக உறைந்து அருள்பாலித்து வருகின்றார். புராதன காலம் தொட்டு இவ்விடம் சிவ வழிபாட்டுக்குரிய பிரதேசமாக இருந்தமையால் மாமாங்க



சக்ரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் கருவறையில் இலிங்கம் இருந்துள்ளமை உறுதியாகின்றது. இதற்கேற்றால் போல் இந்த கோயிலின் கருவறை அமைக்கும் போது, அவ் இடத்திலிருந்து இலிங்கம் நீர் மட்டத்தின் கீழும் நீண்டு செல்வதாக இருந்ததென்று இவ்வூர்ப் பொதுமக்கள் கூறுகின்றனர், நாளடைவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு விநாயகர் திருமேனி அங்கி பொருத்தப்பட்டு மாமாங்கப் பிள்ளையாராகவும், ஈசுவரனாகவும் வழிப்பட்டு வருகின்றனர். இவ்வாறு மூர்த்தி சிவனாகவும், அவரின் அருள்ளான வடிவான ஐங்கரனாகவும் கீர்த்தி பெற்று விளக்குவதனை நோக்கலாம்.

தல மரம்

அமிர்தகழி கிராமத்தைச் சூழ அந்நாளில் கொக்கொட்டி, புன்னை, தாழை, குருந்தை, நாவல், பாலை, ஈச்சை, காரை போன்ற மரங்கள் அடர்த்தியாக செழித்திருந்த காட்டினால்கோதான் ஈசுவரன் குடியேற்றத்தினாலும், சேனைப் பயிர்ச் செய்கையினாலும், இக் காடுகள் அழிக்கப்பட்டாலும் இவ் ஆலயத்தின் கருவறைக்கு முன்பாக நிழற் பரப்பி நிற்கும் குருந்தை மரமே தல மரமாக அமைந்திருப்பது பெரும் சிறப்பாகும்.

காரணம் மாணிக்கவாசகப் பெருமான் திருப் பெருந்துறையில் இருந்த மர நிழலின் கீழிலிருந்த சிவபெருமானால் குருவடிவம் கொண்டு ஆட்கொள்ளப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆகவே ஈழத்துச் சிவ பூமியில் குருந்தை மரத்தை தல மரமாகக் கொண்டு ஒரே ஒரு கோயில் இப்பதியென்று சிறப்பித்துக் கூறலாம்.

திருக்குளம்

இக்கோயிலின் மூர்த்தியைப் பற்றியும், தீர்த்தத்தினைப் பற்றியும் இராமாயண காலத்துடன் தொடர்புபட்ட கதைகள் பல இப்பிரதேசத்தாரிடையேயும் இங்குள்ள எழுத்தாக்கங்களிலும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளமையை அறிய முடிகின்றது. அவற்றுள் ஒன்று, இராமபிரான் தம் கோதண்டம் ஊன்றியதால் இத் திருக்குளங்களும் தோண்றியது என்பது நம்பிக்கை. இராமருடைய பூசைக்காக காலம் தாழ்த்தி அனுமால் கொண்டு வரப்பட்ட இலங்கமும் பூசை செய்யப் பெற்று இத் திருக்குளத்தில் புதைத்து விடப்பட்டதால், அப்புனித சிவலிங்கத்தால் இத் திருக்குளமும் அதில் உள்ள சேற்று கழிந்றும் திருவருட்சக்தி படிந்த அழுத தீர்த்தமாகியது என்றும் இத் தீர்த்தத்தின் மகிமை புகழப்படுகின்றது.

காசியிலிருந்து வந்த ஒரு முனிவர் தம் கமண்டலத்திற் கொண்டு வந்த கங்கை, யமுனை, சரசுவதி, கோதாவரி, துங்கபத்திரை, பவானி, காவேரி, தாமிரபரணி, சேது முதலான ஒன்பது மங்கை தீர்த்தங்களையும் இத் திருக்குளத்தில் கலந்து நீராடி இராமலிங்கத்தை வழிப்பட்டு பலன் பெற்றார் என்றும், எல்லா மங்கை நதிகளின் தீர்த்தங்கள் கலக்கப் பெற்றதால் மாமங்கைத் தீர்த்தம் எனப் பெயர் பெற்று, நாளடைவில் 'மாமாங்கத் தீர்த்தம்' எனப் பேசப்பட்டது என்பர்.

ஆடி மறைமதித் (அமாவாசைத்) தீர்த்தத்திற்குப் பெயர் பெற்ற ஈழத்து சிவன் கோயில்கள் இரண்டு என்று பேசப்படுகின்றது, ஒன்று நகுலேஸுவர கீரிமலைத் தீர்த்தம், மற்றையது மாமாங்கேசர அமிர்தகழி தீர்த்தம், நாட்டின் பலவேறு இடங்களிலிருந்து வருகை தரும் பக்தர்கள் ஆடி மறைமதி (அமாவாசை) அன்று இத் திருத்தலத்தில் இறந்த பிதிர்களுக்கு தங்களது கடன்களை நிறைவேற்றி சிவனுடும், முன்னோர்களதும் அருளாசிக்களை வருடா வருடம் பெற்றேகுகின்றனர்.

மட்டக்களப்பு மான்மியத் தகவல் படி, ஆடகசுவந்தரி என்ற இளவரசி மூன்று மூலைகளை உடையவளாகவும் பல ஆண்டுகள் கண்ணிப்பருவம் அடையாதவளாகவும் இருந்தார். பின்பு இக் குளத்தின் மகிமையை அறிந்து வந்து நீராடி மூன்றாவது மூலைத்தடத்தும் நீங்கப் பெற்றும், கள்ளிமையும் பேரழுகும் பெற்று குளக்கோட்டராசாவை மணந்தாள் என்று கூறப்படுவதிலிருந்து இத் தீர்த்தத்தின் மகிமை பேசப்படுகின்றது.

திருக்கோயில் வரலாறும், நிர்வாகமும்

இந்தக் கோயிலின் ஆரம்பத்தினை அறிந்து கொள்வதற்கு எவ்விதமான தொல்பொருட் சின்னங்களோ, பட்டயங்களோ கிட்டவில்லை. இருப்பினும் இராமாயண காலத்துடன் தொடர்புபட்டதாக இருப்பதற்குரிய கர்ண பரம்பரைக்கதைகள் உட்பட மட்டக்காப்பு மான்மிய நூலும் சான்றாக அமைகின்றது. இராமர் வழிப்பட்ட இலிங்கமே தற்போது இத் தலத்தில் உள்ளது என்பது நம்பிக்கை. இந்த இலிங்கத்தை இப் பகுதியில் வேட்டையாடும் வேடன் ஒருவன் கனவில் கண்டு வணங்கி, பின் விழித்த போது இலிங்க அருட்காட்சி கண்டு காடு அகற்றி, தூச் நீக்கிதனது இனத்தவர்களைக் கூட்டி வந்து



சிறு கொத்துப் பந்தல் கட்டி பூசை செய்து வந்ததாகக் கூறப்படுகின்றது.


1837 ஆம் ஆண்டு மட்டக்களப்பு நில வரைபடத்தில் இக்கோயில் களிமண்ணால் அமைக்கப்பட்டிருப்பதாகப் பதியப்பட்டுள்ளது. 1880 ஆம் ஆண்டு கோயில் அறங்காவல் சபை உருவாக்கப்பட்டு பின்பு 1888 ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு உறுதி வரையப்பட்டது. 1880 ஆம் ஆண்டு முதற் குடமுழுக்கை இக்கோயில் கண்டது. ஆரம்பத்தில் கொடியேற்றத்துடன் ஐந்து நாள் திருவிழாக்கள் நடைபெற்றன. தற் போது ஆடி மறைமதியை (அமாவாசையை) தீர்த்தமாகக் கொண்டு பத்து நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஆலய நிர்வாகம் கோட்டமுனைப் பகுதி வேளாளர் பரம்பரையினருக்கும் அமிர்தகழி ஏழர்க் குருகுல வம்சத்தவர்களுக்கும் உரித்துடையது என்றும் யாபிலில் வரையப்பட்டுள்ளது.

கோயில் பற்றிய நூல்கள்

மாமாங்கேசரரின் புகழைப் பற்றிப் பல புலவர்கள் பல பாடல்களையும், நூல்களையும் அருளியுள்ளனர். வித்துவான் சரவணமுத்தன் அவர்களால் மாமாங்கேசரர் கீர்த்தனை மற்றும் மாமாங்கர் பதிகம் என்னும் நூல்கள் பாடப்பட்டுள்ளன. பண்டிதர் செபூபாலபிள்ளை அவர்கள் மாமாங்கேசவர் பதிகம் எனும் விருத்தப்பாவை அருளியுள்ளார். புலவர் மனி பெரிய தமிப்பிள்ளை அவர்கள் மாமாங்கேசுமப்பதிகம் அருள் மண்டுர் பூ. சின்னையா அவர்கள் மாமாங்கப் பிள்ளையார் விருத்தம் எனும் நாலை அருளியுள்ளார், இவையெல்லாம் பக்கத்தும்பிய பனுவல்கள் ஆகும். இக் கோயிலின் வரலாறு பற்றி இன்று எமக்கு இரு நூல்கள் கிடைத்துள்ளன. அவை மாமாங்கப் பிள்ளையார் வரலாறு, மாமாங்கப் பிள்ளையார் வரலாறு, மாமாங்கப் பிள்ளையார் வரலாறு மாமாங்கப் பிள்ளையாருகும். கீழக்கிலங்கையில் குறிப்பாக மட்டு தேசுத்தில் கொக்கட்டிச்சோலை சிவன் கோயிலுக்கு அடுத்ததாக வைத்துப் போற்றக் கூடிய சிவன் கோயில் மாமாங்கேசரம் ஆகும்.



கைவினாமலை
சுந்தரபூர் நல்லோரை பங்குனித் திங்கள் முனியுள்ள பிள்ளை



தென்னாடு விருதுகள் 2021 - மகாசிவரிரவு



மேலும் சிவநெறிச் செல்வர் விருதுக்கான சிவத்திரு.பராசரசிங்கம் நந்தகுமார் மற்றும் திருமுறைச் செல்வர் விருதுக்கான சிவத்திரு. பாலுசாமி மாதவன் (சிவமாதவன்) அவர்கள் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கும் தென்னாடு செந்தமிழாகம சிவமடம் சார்பாக வாழ்த்துகள்.

தென்னாடு விருதுகள் முதன்மை விருந்தினர் - பேராசிரியர்.சிவத்திரு.சிவக்கொழுந்து சிறீசுற்குணராஜா



சுகனத் தேவை தென்னாட்டுப் யணம்...

(03ஆம் பக்கத் தொடர்ச்சி)

வடதிசையில் சிவனுடன் எப்போதும் இருக்கும் மனோன்மனி அம்பிகை சிலை உள்ளது. நான்கு வேதங்களும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளன.

சோழமன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைப்பட்டு வந்ததால் மிகவும் வருந்தினார். ஒரு முறை அவன் இக்கோயில் வந்து மங்கையர்க்கரசி அம்மனை தரிசனம் செய்து, தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வரம் வேண்டினான். அம்மனின் கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்று செல்லப்பெயர் சூட்டி தன் நன்றியை தெரிவித்தான். அதன்பின் கோயிலுக்கு பல திருப்பளிகளும் செய்தான்.

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஓளித்து வைத்தான். அதை திருமால் மீட்டு வந்தார். அசரனிடம் இருந்ததால் உண்டான தோசம் நீங்க, வேதங்கள் சிவனை நோக்கி இத்தலத்தில் தவமிருந்தன. சிவனும் வேதங்களை புனிதப்படுத்தினார்.

வேதங்களின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் சிவபெருமான் வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். ஊருக்கும் திருவேதக்குடி என்ற பெயர் ஏற்பட்டு பின்பு வேதிக்குடி என மருவியது. வேதங்களை மீட்டுக் கொடுத்த சிவபெருமானை இத்தலத்தில் பிரம்மாவும் பூசித்துள்ளார்.

சப்தஸ்தான தலங்களில் இதுவும் ஒன்று, நந்தியைம் பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் ஒரு பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் கூடிய சப நாளில் திருமழபாடியில் திருமணம் நடத்த முடிவு செய்கிறார் அய்யாரப்பர். அதற்காகச் சுற்றியுள்ள ஏழு ஊர்களில் இருந்து பொருள்களைச் சேகரிக்கிறார். திருமணத்துக்குத் தேவையான பழங்கள் கொடுத்த ஊர் திருப்பழனம், விருந்துக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் கொடுத்த ஊர் திருச்சோற்றுத் துறை. கண்டாபரணங்கள் வழங்கிய ஊர் திருக்கண்டியூர். மலர்களும் மாலைகளும் வழங்கிய ஊர் திருப்பூந்துருத்தி. வேள்விக்கு தேவையான நெய்யை வழங்கிய ஊர் திருநெய்தானம். திருமணச் சடங்குகளுக்குத் தேவையான வேதம் அறிந்த வேதியர்கள் திருவேதிக்கு தீர்க்கிறார்கள். அதை நன்றி தெரிவிக்கும் விதமாக அறம் வளர்த்த நாயகியுடன் அய்யாரப்பர் சித்திரை மாதத்தில் புது மணமக்களான நந்தியைம் பெருமான் - சுயசாம்பிகை தலத்துக்கு அழைத்துவந்து நன்றி தெரிவிக்கிறார். இது ஏழு வலம் என்ற சப்தஸ்தானத் திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நந்தியைம் பெருமானுக்கே திருமணம்



முன் மண்டபத்தில் வேதங்களைக் கேட்டபடி செவிசாய்த்த விநாயகர் இருக்கிறார். கோயில் எதிரே வேத தீர்த்தம் உள்ளது. திருவையாறில் சப்தஸ்தான விழா நடக்கும்போது, ஜயாறப்பர், அம்பிகை, நந்திதேவர் இங்கு எழுந்தருளி, இத்தல மூர்த்தியை அழைத்துச் செல்வார்.

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காணப்படுகிறது. ஆலயத்திற்கு வெளியே பலிபீடுமும், நந்தி மண்டபமும் உள்ளன. இராஜகோபுரத்தைக் கடந்து கோவிலுக்குள் சென்றால் மகாமண்டபம் வரும். அங்கு நடராசர் சபை இருக்கிறது. உள் பிராகாரம் வலம் வரும்போது செவிசாய்ந்த விநாயகர், 108 சிவலிங்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம். மங்கையர்க்கரசி திருமுன் இரண்டாம் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் திருமுன் ஒட்டினாற் போல் வசந்த மண்டபம் இருக்கிறது. கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் மகாலட்சஸி ஆகியோரை தரிசிக்கலாம். கோவிலில் சப்தஸ்தான தல இலிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13,14,15 தேதிகளில் தூரியன் சங்கள் பூசை செய்கிறார். தூரியனுடைய கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. இத்தலத்தில் தூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர். இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனை தலமாக கருதப்படுகிறது.

கல்வெட்டுக்காள் இத்தல இறைவனை திருவேதிக்குடி மகாதேவர் என்றும், பரகேசரி சதுரவேதி மங்கலத்து மகாதேவர் எனவும் குறிப்பிடுகின்றன. திருநாவுக்கரசு சுவாமிகள் “ஜயனை ஆராவுமதினை நாமடைந்து ஆடுதுமே” எனப் பாடுகிறார். தற்போதுள்ள இக்கோயில் பல்லவர்களின் இறுதிக் காலத்தைச் சார்ந்தது. மூன்றாம் நந்திவர்மன், நிருபதுங்கள் போன்ற பல்லவர்களால் கற்றளியாக அமைகப்பட்டிருக்க வேண்டும் இருதாள் கற்றளியாகத் திகழும் இதன் கீரிவழும், சிகரமும் வட்டமானவை. கருவறை 18.5 அடி பக்கமுடைய சதுரம். இக்கோயில் 1,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக திகழ்கின்றது.

மேலும், கோவில் செல்வதற்கான உதவி மற்றும் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள ஈசனைத் தேடிய தென்னாட்டுப் பயண கட்டுரை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்.

**சிவத்திரு.குமரேசன் ரோஜரீஸ்மன்
உதவிப் போசிரியர்**
SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரி
919003296221 - easanaithedi.in.

வடக்கில் சைவ மங்கையர்களை உருவாக்கும்...

(04ஆம் பக்கத் தொடர்ச்சி)

1992இல் ஆரம்பிக்கப்பட்ட பழைய மாணவர் சங்கம், பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் திகழ்கின்றது. 2004இல் வெள்ளிவிழாக் கண்டு இப்பாடசாலை பூரிப்படைந்து நின்றது. 2011இல் திருமதி தனரஞ்சினி அவர்கள் அகவை அறுபதில் ஓய்வுநிலைக்குச் சென்றதால், செல்வி சூரியவதனி அரசரத்தினம் 2011.03.03இல் அதிபரானார், இவரது கடமைக் காலத்தில் விரைவுகிடம், திருக்குறள் மனனப் போட்டிகளில் மாகாணமட்டம் வரை சென்று மாணவர்கள் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

‘அன்பே வாழ்வு’ என்ற மகுடவாசகத்தை தன்னகத்தே கொண்டு, கல்வியின் நிறைவாம் ஒழுக்கத்துவமுறை, மனித மாண்புதனும் வாழ்தல் என்னும் தூரநோக்குடன் வளர்ந்துவரும் இப்பாடசாலையிலே, கல்வித் தீணக்களத்தின் இடமாற்றத்தின் வழி செல்வி சாந்தினி மாணிக்கம் தனது கடமையை பொறுப்பேற்று நடத்தி வருகின்றார். தற்போது இப்பாடசாலை 600 மாணவரையும் அதிபர் மற்றும் 20 ஆசிரியர்களையும் கொண்டு இயங்கிவருகின்றது.

ஆரம்பப் பாடசாலையின் கல்வித் தரத்தை வெளிப்படுத்துவதாக அமையும் புலமைப்பரிசில் பரிட்சை பெறுபேறுகளில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 2016இல் சித்திவீதம் 100மு ஆகவும், 2017, 2018, 2019, 2020இல் 99மு வீதமாகவும் உள்ளமை இங்கு ஆரோக்கியமான கல்வி வழங்கப்படுவதற்கு சான்று பகர்கின்றது.

2016இல் சாதனைகள்

அகில இலங்கை தமிழ்மொழித்திறன் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாமிடத்தையும், பரிசுகள் பெற்றுமை இங்கு கூட்டுறவுக்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், நிர்வகிக்கும் அதிபர் போன்றோரின் ஒருமித்த ஆற்றலை சான்று பகர்க்கிறது.

2017இல்

அகில இலங்கை தமிழ்மொழித்திறன் போட்டியில் பேச்சு நிகழ்வில் தேசிய மட்டத்தில் ஒரு மாணவி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார். மேலும் அறநெறிப் போட்டிகளில் மாணவியர் தங்கப் பதக்கமும் பரிசுகளும் பெற்றுக் கொண்டனர்.

2018இல்

விரைவுகளித்தப் போட்டியிலே மாகாண மட்டத்தில் முதலாமிடத்தையும், அரச நடன விழாவிலே கிராமிய நடனமான கோலாட்டத்திலே மாகாண மட்டத்திலே முதலிடத்தையும், தேசிய மட்டத்திலே முன்றாமிடத்தையும் தெருக்கும் விதமாக ஆய்வுகிடம் செய்து வழிபடுகின்றனர். பங்குனி 13,14,15 ஆகிய தேதிகளில் சுவாமி மீது சூரிய ஒளி விழும். சிவன் திருமுன்

கொண்டமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும். இத்தகைய ஆரம்பப் பாடசாலையானது தனிநபர்களின் உதவிகளிலும் மேலாக கல்வியமைச்ச மற்றும் கல்வித் திணைகளத்தின் பொதிகளை உதவிகளுடன், தன்னிறைவான கல்வியை வழங்கி வருவதுடன், எதிர்காலத்தில் செயற்றியின் கொண்ட ஒரு பாடசாலையாக மினிரும் என்பதில் எந்தவித ஜயமுமில்லை.

</div

தென்னாட்டு நிகழ்வுகள்



குடச் சுவாமிகள் குருபூசை
மாசி கார்த்திகை/ஞாயிர் (19/02/2021)



தென்னாட்டு குருபூசைகள்
செல்லப்பா சுவாமிகள்
பங்குனி பூரி (16/3/2021)
நல்லை ஒத்தீஸம் குருமணி ஜயா
பங்குனி ஒத்திரை (22/3/2021)
யோகர் சுவாமிகள்
பங்குனி கட்சேவி (25/3/2021)



தென்னாட்டு மகாசிவவரிரவு - முதல் சாமம்



தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மற்றும் சைவ மாணவர் சபையின் ஆழாவது திங்கள் செய்தியிதழ் “தென்னாடு”, சிவத்திரு.சிவஞானம் ஜயானந்தன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டு மீண்ம் நல்லோரை பங்குனித் திங்கள் 15ம் நாள் நிறைமதி அன்று (28-03-2021 ஞாயிற்றுக்கிழமை) தென்னாட்டில் வெளியிடப்பட்டது. முதலாம் தமிழ்ச் சங்கம் கண்ட தென்னாடு என்பதை மனதில் நிறுத்தி, தென்னாடு செய்தியிதழையும் இயன்றவை பிறமொழிக் கலப்பினரிட தெய்வத்தமிழில் தர முயற்சிக்கிறோம்.

தொடர்பு: குளங்கரை ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். தொலைபேசி +94 21 221 2739 | மின்னஞ்சல் thennavan@thennadu.org